

திமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

1. பொது விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

- வங்கியின் விதிமுறைகள், நிபந்தனைகள் மற்றும் நடைமுறையில் உள்ள விதிகள் மற்றும் எனது / எங்கள் கணக்கு தொடர்பாக அவ்வப்போது ஏற்படும் மாற்றங்கள் மற்றும் வங்கியின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்ட மற்றும் அல்லது கிடைக்கக்கூடியதாக நான் / நாங்கள் ஒப்புக்கொள்கிறோம் www.suryodaybank.com
- கணக்கைத் திறப்பதும் பராமரிப்பதும் இந்திய ரிசர்வ் வங்கி / வங்கியால் அவ்வப்போது அறிமுகப்படுத்தப்பட்ட அல்லது திருத்தப்பட்ட விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டது என்பதை நான் / நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.
- எந்தவொரு வைப்புக் கணக்கையும் திறப்பதற்கு முன்பு, வங்கியின் உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் வழிகாட்டுதல்களின் கீழ் தேவைப்படும் உரிய விடாமுயற்சியை வங்கி மேற்கொள்ளும் என்பதை நான் / நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். கேஓய்சி, ஏஎம்எல் அல்லது பிற சட்டப்பூர்வ / ஒழுங்குமுறை தேவைகளைப் பூர்த்தி செய்ய அடையாளம், முகவரி, புகைப்படம் மற்றும் இதுபோன்ற எந்தவொரு தகவலும் போன்ற தேவையான ஆவணங்கள் அல்லது சான்றுகளை நான் / நாங்கள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், கணக்கு திறக்கப்பட்ட பிறகு, தற்போதுள்ள ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களுக்கு இணங்க.
- வங்கியின் வேண்டுகோளுக்கிணங்க குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மேற்குறிப்பிட்ட ஆவணங்களை மீண்டும் சமர்ப்பிக்க நான்/நாம் இணங்குகின்றோம்.
- வங்கி, அதன் விருப்பப்படி, அதிக நிதி உள்ளடக்கம் மற்றும் வங்கித் துறையின் பரவலை அதிகரிப்பதை உறுதி செய்வதற்காக வங்கி மற்றும் நிதிச் சேவைகளை விரிவுபடுத்துவதற்காக வணிக நிருபர்களை (இனிமேல் "BC" என்று குறிப்பிடப்படுகிறது) ஈடுபடுத்தலாம் என்பதை நான் / நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். எவ்வாறாயினும், அத்தகைய BC இன் செயல்கள் மற்றும் விடுபாடுகளுக்கு வங்கி பொறுப்பாகும்.
- சாதாரண சூழ்நிலைகளின் கீழ், குறைந்தது 30 நாட்களுக்கு முன்னதாக எனக்கு/எங்கள் கணக்கை மூடுவதற்கு வங்கிக்கு சுதந்திரம் உள்ளது என்பதை நான்/நாங்கள் ஒப்புக்கொள்கிறோம், சராசரி மாதாந்த / காலாண்டு இருப்பு பராமரிக்கப்படாவிட்டால், எனது / எங்கள் கணக்கை மூடுவதற்கான உரிமை வங்கிக்கு உள்ளது.
- கணக்கு திறப்பதற்கு, "போதுமான நிதி" என்ற காரணத்தால் வாடிக்கையாளரால் செய்யப்பட்ட ஆரம்ப நிதித் தொகை 2 முறை அவமதிக்கப்பட்டால், அத்தகைய அவமதிப்பு ஏற்பட்ட 7 நாட்களுக்குள் அந்த கணக்கை மூடுவதற்கான உரிமையை வங்கி கொண்டுள்ளது.
- வங்கி அதன் சொந்த விருப்பப்படி, குறைந்தபட்சம் 30 நாட்கள் அறிவிப்பு கொடுப்பதன் மூலம் எந்த நேரத்திலும் எனக்கு/எங்கள் கணக்கில் கொடுக்கப்பட்டுள்ள எந்தவொரு சேவைகள்/வசதிகளையும் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ திருத்தலாம் மற்றும்/அல்லது பிற சேவைகள்/வசதிகளுக்கு மாற எனக்கு / எங்களுக்கு ஒரு விருப்பத்தை வழங்க முடியும் என்பதை நான் / நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். இந்த அறிவிப்பு பதிவு செய்யப்பட்ட முகவரியில் உள்ள கடிதம், வங்கியுடன் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடிக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல், வங்கியுடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் எஸ்எம்எஸ் அல்லது வாட்ஸ்அப், செய்தித்தாள் விளம்பரம், கிளை அறிவிப்பு பலகை, மின்னஞ்சல் மூலம்

செய்தி அல்லது நேரடி கணக்கு அறிக்கை போன்றவற்றின் வடிவத்தில் இருக்கும்.

- எனது/எங்கள் கணக்கு நிலையில் ஏதேனும் மாற்றம் அல்லது முகவரி மாற்றம் உடனடியாக வங்கிக்குத் தெரிவிக்கப்படும் என்பதை நான் / நாங்கள் ஒப்புக்கொள்கிறோம், தவறினால் எந்தவொரு தகவல்தொடர்பும் / டெலிவரிகளும் கிடைக்காததற்கு அல்லது எனது / எங்கள் பழைய முகவரியில் வழங்கப்படுவதற்கு நான் / நாங்கள் பொறுப்பாவோம்.
- வங்கியுடன் ஏற்றுக்கொள்ளக்கூடிய தொடர்பாடல் முறைகளின் பிரகாரம் எனது/எமது கணக்கு தொடர்பான அனைத்து அறிவுறுத்தல்களும் வங்கிக்கு வழங்கப்படும் என்பதை நான்/நாம் இணங்குகின்றோம்.
- எனது/எங்களது காசோலை புத்தகம்/டெபிட்-கம்-ATM அட்டையை கவனமாக பாதுகாக்க நான்/நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். அதன் இழப்பு / திருட்டு ஏற்பட்டால், நான் / நாங்கள் உடனடியாக வங்கிக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.
- வங்கியால் அவ்வப்போது பரிந்துரைக்கப்பட்டபடி மற்றும் எனக்கு/எங்களுக்குப் பொருந்தக்கூடிய தயாரிப்பு அளவுருக்களின்படியும் எனது / எங்கள் கணக்கில் குறைந்தபட்ச இருப்பை நான்/நாங்கள் பராமரிப்போம் என்பதை நான் / நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.
- சேமிப்பு வங்கிக் கணக்குகளுக்கான வட்டி RBI உத்தரவுகளின்படி நடைமுறையில் உள்ள விகிதத்தில் தினசரி தயாரிப்பு (தினசரி இறுதி இருப்பு) அடிப்படையில் கணக்கிடப்படும் என்பதை நான் / நாங்கள் புரிந்துகொள்கிறோம். கணக்கிடப்பட்ட வட்டி அருகிலுள்ள ரூபாய்க்கு முழுமைப்படுத்தப்பட்டு வருடத்தின் 365 நாட்களின் அடிப்படையில் கணக்கிடப்படும் (மற்றும் லீப் ஆண்டாக இருந்தால் வருடத்திற்கு 366 நாட்களின் அடிப்படையில்). தற்போது ஒவ்வொரு காலண்டர் மாதமும் வட்டி செலுத்தப்படும்.
- எனது / எங்கள் கணக்கு அல்லது வழங்கப்பட்ட எந்தவொரு பரிவர்த்தனை அல்லது சேவைகள் தொடர்பாக வங்கி விதிக்கக்கூடிய அனைத்து கட்டணங்கள், கட்டணங்கள், வட்டி, செலவுகள் அனைத்தையும் செலுத்த நான் / நாங்கள் பொறுப்பாவோம் என்பதை நான் / நாங்கள் ஒப்புக்கொள்கிறோம், மேலும் அவை எனது / எங்கள் கணக்கில் பற்று வைப்பதன் மூலம் வங்கியால் மீட்டெடுக்கப்படலாம். போதுமான நிதி கிடைக்காத பட்சத்தில், முழுத் தொகையும் மீட்டெடுக்கப்படும் வரை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டணங்கள் கணக்கில் டெபிட் செய்யப்படும் என்பதை நான் / நாங்கள் ஒப்புக்கொள்கிறோம் மற்றும் ஒப்புக்கொள்கிறோம்.
- சராசரி காலாண்டு இருப்பு = காலாண்டிற்கான தினசரி இறுதி இருப்பின் சராசரி = தினசரி இறுதி இருப்பின் தொகுப்பு/உண்மையான எண் என்பதை நான் / நாங்கள் புரிந்துகொள்கிறோம். காலாண்டில் காலண்டர் நாட்கள், அதாவது எ.கா. ஏப்ரல்-ஜூன் காலாண்டிற்கு, உண்மையான எண். நாட்களின் எண்ணிக்கை = 91, AQB = இறுதி இருப்பு (நாள்1+நாள்2+நாள்3+.... +நாள் 91)/91)
- சராசரி மாதாந்திர இருப்பு = மாதத்தின் தினசரி இறுதி இருப்புகளின் சராசரி = தினசரி இறுதி இருப்பின் தொகுப்பு/உண்மையான எண் என்பதை நான்/நாங்கள் புரிந்துகொள்கிறோம். மாதத்தின் காலண்டர் நாட்கள், அதாவது எ.கா. ஏப்ரல் மாதத்திற்கு, உண்மையான எண். நாட்களின் எண்ணிக்கை = 30, AMB = இறுதி இருப்பு (நாள்1+நாள்2+நாள்3+.... +நாள் 30)/30)
- கணக்கில் உள்ள சராசரி மாதாந்த / காலாண்டு மீதி பராமரிக்கப்படாவிடில், வாடிக்கையாளருக்கு காசோலை புத்தகங்கள், தற்காலிக அறிக்கைகள், தொலைபேசி வங்கிச்

சேவை ஊசி, நிகர வங்கிச் சேவை ஊசி, டெபிட் / ATM அட்டைகள் மற்றும் PIN இலக்கங்களை மறுக்கும் உரிமை வங்கிக்கு உண்டு.

- ஒரு கணக்கைத் திறக்கும் நேரத்தில் அல்லது வணிகத்தின் சாதாரண போக்கில் எந்தவொரு பரிவர்த்தனையையும் மேற்கொள்ளும் நேரத்தில் வங்கியின் எந்தவொரு அங்கீகரிக்கப்படாத பணியாளர்களுக்கும் நான் / நாங்கள் எந்தவொரு தொகையையும் ரொக்கமாக செலுத்த மாட்டோம் என்பதை நான் / நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களான கிளை வளாகத்தில் உள்ள வங்கியின் டெல்லர் கவுண்டர்களில் மட்டுமே பணத்தை டெபாசிட் செய்ய நான்/நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.
- வங்கி எனக்கு / எங்களுக்கு தகவல்தொடர்புகள் / கடிதங்கள் போன்றவற்றை கூரியர் / தூதர் / அஞ்சல் மூலம் அல்லது அதன் விருப்பப்படி வேறு எந்த முறையிலும் அனுப்பும் என்பதை நான் / நாங்கள் ஒப்புக்கொள்கிறோம், மேலும் அதிலிருந்து எழும் எந்தவொரு தாமதத்திற்கும் வங்கி பொறுப்பேற்காது.
- டெபிட்-கம்-ஏடிஎம் கார்டுக்கான PIN இலக்கத்தை உருவாக்குவதற்கும் வழங்குவதற்கும் வங்கியால் வழங்கப்படும் கிரீன் பின் வசதியை நான்/நாங்கள் பயன்படுத்தலாம் என்பதை நான்/நாங்கள் ஒப்புக்கொள்கிறோம் மற்றும் ஒப்புக்கொள்கிறோம்.
- நான்/நாங்கள் எழுத்துப்பூர்வமாக கோரினாலொழிய, எனது / எங்கள் கணக்கைத் திறப்பதன் போது வங்கி ஒரு காசோலை புத்தகத்தை வழங்காது என்பதை நான் / நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். மேலதிக காசோலைப் புத்தகங்களை என்னால் / எங்களால் வழங்கப்படும் எழுத்துமூல கோரிக்கைக்கு எதிராக அல்லது அவ்வப்போது கிடைக்கக்கூடிய பல்வேறு வழிமுறைகளில் உள்ள கோரிக்கைகள் மூலம் மட்டுமே இருக்கும்.
- ஒரு மைனர் சார்பாக அவரது இயற்கையான பாதுகாவலர் அல்லது தகுதிவாய்ந்த அதிகார வரம்பின் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஒரு பாதுகாவலரால் ஒரு கணக்கைத் திறக்கலாம் என்பதை நான் / நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். மேற்கூறிய மைனர் வயதை அடையும் வரை மேற்கண்ட கணக்கில் உள்ள எந்தவொரு விளக்கத்தின் அனைத்து பரிவர்த்தனைகளிலும் பாதுகாவலர் மைனரை பிரதிநிதித்துவப்படுத்துவார். கணக்கில் உள்ள நிதிகள் மைனரின் நலனுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன என்று பாதுகாவலர் அறிவிக்கிறார். மைனர் வயதுக்கு வந்தவுடன், கணக்கை இயக்குவதற்கான பாதுகாவலரின் உரிமை நிறுத்தப்படும். மைனரின் கணக்கில் அவர் செய்த எந்தவொரு திரும்பப் பெறுதல் / பரிவர்த்தனைகளுக்காகவும் மேற்கண்ட மைனரின் உரிமைகோரலுக்கு எதிராக வங்கிக்கு இழப்பீடு வழங்க பாதுகாவலர் ஒப்புக்கொள்கிறார்.
- தொழில்நுட்ப தவறு / பிழை அல்லது தொலைத்தொடர்பு வலையமைப்பில் ஏதேனும் தோல்வி அல்லது வங்கியின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட ஏதேனும் மென்பொருள் அல்லது வன்பொருள் அமைப்புகளில் ஏதேனும் பிழை காரணமாக ஏதேனும் சேவைகள் / வசதிகளுக்கு இடையூறு அல்லது கிடைக்காமை காரணமாக எந்தவொரு சேதங்கள், இழப்புகள் (நேரடி அல்லது மறைமுக) ஆகியவற்றுக்கு வங்கி பொறுப்பேற்காது என்பதை நான் / நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.
- பின்வருபவை உள்ளிட்ட காரணங்களுக்காக நியாயமான தேவைப்படக்கூடிய அத்தகைய தனிப்பட்ட தகவல்களை வங்கி மற்ற வங்கிகள் மற்றும் அல்லது நிறுவனங்களுக்கு கண்டிப்பான நம்பிக்கையுடன் வெளிப்படுத்தலாம் என்பதை நான்/நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்:

☐ எந்தவொரு தொலைத்தொடர்பு அல்லது மின்னணு கிளியரிங் நெட்வொர்க்கிலும் பங்கேற்பதற்காக ☐ சட்ட /

சட்டரீதியான / ஒழுங்குமுறை உத்தரவுக்கு இணங்க

☐ மோசடி தடுப்பு நோக்கங்களுக்காக அங்கீகரிக்கப்பட்ட கடன் மதிப்பீட்டு நிறுவனங்களால் கடன் மதிப்பீட்டிற்காக கடன் தகவல் பணியகங்களுக்கு

- அரசு முகமைகள் உட்பட எந்தவொரு வெளிப்புற ஆதாரம் / ஏஜென்சிகள் மூலம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், வங்கியின் பதிவுகளில் எனது / எங்கள் ஆதார் எண்ணை புதுப்பிக்கவும் இணைக்கவும் வங்கிக்கு நான் / நாங்கள் ஒப்புதல் அளிக்கிறோம். எனது / எங்கள் ஆதார் எண் மற்றும் இணைக்கப்பட்ட கணக்கு எண்ணுடன் மட்டுப்படுத்தப்படாத பிற தொடர்புடைய தகவல்களை, வெளிப்புற நிறுவனம் (கள்) மற்றும் / அல்லது ஒழுங்குமுறை அமைப்பு / அமைப்புகள் மற்றும் / அல்லது சட்டரீதியான அமைப்பு / அமைப்புகள் மற்றும் / அல்லது வேறு எந்த முகவர் / கள் மற்றும்/ அல்லது விற்பனையாளர் / கள் மற்றும்/அல்லது வங்கி நுழையும் ஒப்பந்தக்காரர்களுக்கு வெளிப்படுத்த வங்கிக்கு நான் / நாங்கள் ஒப்புதல் அளிக்கிறோம், அல்லது சேவைகள் / தயாரிப்புகளை வழங்குவது தொடர்பாக எந்தவொரு ஏற்பாட்டிலும் நுழைந்துள்ளது.
- நான்/நாங்கள் வைத்திருக்கும் / பெறும் வங்கியின் ஏதேனும் தயாரிப்புகள்/சேவைகளின் அம்சங்கள் தொடர்பாக எனக்கு / எங்களுக்கு ஏதேனும் புகார் இருந்தால், ஒரு தீர்வுக்காக வங்கியின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி வங்கியின் குறை தீர்க்கும் பிரிவை அணுகலாம் என்பதை நான் / நாங்கள் அறிவேன். ஒருவேளை, புகார் அளித்த 30 நாட்களுக்குள் எனக்கு/எங்களுக்கு திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை என்றால், வங்கிகள் குறைதீர்ப்பாளர் திட்டம் 2006-ன் கீழ், நான்/நாங்கள் இந்திய ரிசர்வ் வங்கியால் நியமிக்கப்பட்ட குறைதீர்ப்பாணையத்தை அணுகலாம், அங்கு நான்/நாங்கள் எனது கணக்கை வைத்திருக்கிறோம், அதன் விவரங்கள் www.bankingombudsman.rbi.org.in என்ற முகவரியில் கிடைக்கின்றன
- சேமிப்புக் கணக்கு மற்றும் நடப்புக் கணக்கிற்காக தொடர்ச்சியாக இரண்டு வருட காலத்திற்கு என்னால் / எங்களால் எந்த பரிவர்த்தனையும் தொடங்கப்படவில்லை என்றால் (கடன் வட்டி, பற்று வட்டி போன்ற கணினி உருவாக்கிய பரிவர்த்தனைகள் நீங்கலாக), அந்தக் கணக்கு வங்கியால் 'செயலற்ற' கணக்காகக் கருதப்படும் என்பதை நான் / நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். இது தொடர்பாக எனது/எங்கள் (அனைத்து கூட்டு வைத்திருப்பவர்களும்) எழுத்துப்பூர்வ அறிவுறுத்தலின் பேரிலும், வீட்டுக் கிளையில் நான்/எங்களால் பரிவர்த்தனையைத் தொடங்குவதன் மூலமும் மட்டுமே கணக்கு நிலை 'செயலில்' என்று மாறும் என்பதை நான் / நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். கணக்கு நிலை 'செயலற்றதாக' இருக்கும் வரை, ஏடிஎம், நெட் பேங்கிங், தொலைபேசி வங்கிச் சேவை போன்ற நேரடி வங்கி சேனல்கள் மூலம் பரிவர்த்தனைகளை வங்கி அனுமதிக்காது என்பதை நான் / நாங்கள் புரிந்துகொள்கிறோம்.
- ஒருவேளை, ஒன்றுக்கு மேற்பட்ட டிமாண்ட் டிராஃப்ட்/பே-ஆர்டர்களை வழங்குவதற்காக, எனது / எங்கள் கணக்கில் டெபிட் செய்வதற்காக நான் / நாங்கள் ஒற்றை காசோலை / அறிவுறுத்தலை வழங்கியிருந்தால், அது எனது / எங்கள் கணக்கில் பல டெபிட் உள்ளீடுகளாக பிரதிபலிக்கும் என்பதை நான்/நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.
- எந்தவொரு நபர்/ மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர் / முகவர் / ஏஜென்சியின் சேவைகளை, எந்தவொரு நபர்/ மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர் / முகவர் / ஏஜென்சியின் சேவைகளையும் ஈடுபடுத்த / பெற வங்கி அதன் விருப்பப்படி உரிமை உண்டு, இதில் வசூலித்தல், நிலுவைத் தொகையை வசூலித்தல், பாதுகாப்பை அமல்படுத்துதல், வாடிக்கையாளர் / சொத்துக்களின் எந்தவொரு தகவலையும் பெறுதல் அல்லது சரிபார்த்தல் ஆகியவை அடங்கும், மற்றும் வங்கி பொருத்தமெனக் கருதக்கூடியவாறான ஏதேனும் அவசியமான அல்லது இடைநேர்விளைவான

சட்டபூர்வமான செயல்கள்/உறுதிகள்/கருமங்கள் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட விடயங்கள்.

- வாடிக்கையாளரால் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பம், புகைப்படங்கள், தகவல்கள் மற்றும் ஆவணங்களை திருப்பி அனுப்பாமல் இருக்க வங்கிக்கு உரிமை உண்டு. வாடிக்கையாளருக்கு அறிவிப்பு இல்லாமல் அல்லது அவரது ஒப்புதல் இல்லாமல், தனிப்பட்ட தகவல், ஆவணங்கள், வழங்கப்படும் தயாரிப்புகள் / சேவைகள் தொடர்பான விவரங்கள், தவறுதல்கள், பாதுகாப்பு, வாடிக்கையாளரின் கடமைகள், இந்திய கடன் தகவல் பணியகம் (CIBIL) மற்றும் / அல்லது வேறு ஏதேனும் அரசு / ஒழுங்குமுறை / சட்டரீதியான அல்லது இந்திய ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட அத்தகைய முகமைகள் / நிறுவனங்களுக்கு வெளிப்படுத்த வங்கிக்கு முழு உரிமை உண்டு, முழு உரிமை, அதிகாரம் மற்றும் அதிகாரம் உள்ளது. கிரெடிட் பீரோ, ரிசர்வ் வங்கி, வங்கியின் பிற கிளைகள் / துணை நிறுவனங்கள் / துணை நிறுவனங்கள் / மதிப்பீட்டு முகவர்கள், சேவை வழங்குநர்கள், பிற வங்கிகள் / நிதி நிறுவனங்கள், எந்தவொரு மூன்றாம் தரப்பினர், ஏதேனும் ஒப்படைப்பாளர்கள் / மாற்றப்படுபவர்களின் சாத்தியமான நியமனதாரர்கள், தகவல் தேவைப்படலாம் மற்றும் தகவலை செயலாக்கலாம், அவ்வப்போது வேண்டுமென்றே தவறியவரின் பட்டியலின் ஒரு பகுதியாக பெயரை வெளியிடுவது உட்பட, வெளியீட்டாளர் / வங்கி / ரிசர்வ் வங்கியால் அவசியமானதாகக் கருதப்படும் அத்தகைய முறையில் மற்றும் அத்தகைய ஊடகத்தின் மூலம் வெளியிடலாம், KYC தகவல் சரிபார்ப்பு, கடன் இடர் பகுப்பாய்வு அல்லது பிற தொடர்புடைய நோக்கங்களுக்காக பயன்படுத்தவும். இது தொடர்பாக, வாடிக்கையாளர் ஒப்பந்தத்தின் தனியுரிமை மற்றும் தனியுரிமையின் சலுகையை தள்ளுபடி செய்கிறார். வாடிக்கையாளருக்கு முன்னறிவிப்பின்றி அல்லது அவரது ஒப்புதல் இல்லாமல், பிற வங்கிகள் / நிதி நிறுவனங்கள் / கடன் பணியகங்கள், வாடிக்கையாளரின் முதலாளி / குடும்ப உறுப்பினர்கள், வாடிக்கையாளருடன் தொடர்புடைய வேறு எந்த நபரிடமிருந்தும் எந்தவொரு நபரிடமிருந்தும், தட பதிவு, கடன் அபாயம் ஆகியவற்றை மதிப்பிடுவதற்கு அல்லது வாடிக்கையாளருடன் தொடர்பை ஏற்படுத்துவதற்காக அல்லது வாடிக்கையாளரிடமிருந்து நிலுவைத் தொகையை வசூலிக்கும் நோக்கத்திற்காக எந்தவொரு தகவலையும் பெறுவதற்கு வங்கிக்கு உரிமை உண்டு.
- ஏதேனும் தனிப்பட்ட தகவல் அல்லது முக்கியமான தகவல் வங்கியால் சேகரிக்கப்பட்டால், அது வங்கியின் இணையதளத்தில் கிடைக்கும் வங்கியின் தனியுரிமைக் கொள்கைக்கு இணங்க கையாளப்படும்
மணிக்கு www.suryodaybank.com
- தரக் கட்டுப்பாடு மற்றும் பதிவு நோக்கங்களுக்காக மட்டுமே வாடிக்கையாளர்களுடனான தொலைபேசி உரையாடல்களைப் பதிவு செய்வதற்கான உரிமையை வங்கி கொண்டுள்ளது.
- அனைத்து வங்கி வைப்புத்தொகைகளும் வைப்புத்தொகை காப்பீடு மற்றும் இந்திய கடன் உத்தரவாதக் கழகம் (டி.ஐ.சி.ஐ.சி) வழங்கும் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அதிகப்பட்சம் ரூ .5 லட்சத்திற்கு உட்பட்டவை என்பதை வங்கி வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும். ரூ .5 லட்சம் வரம்பு என்பது வங்கியின் அனைத்து கிளைகளிலும் ஒரே திறன் மற்றும் உரிமையில் வாடிக்கையாளர் வைத்திருக்கும் அத்தகைய வைப்புத்தொகைக்கான அசல் மற்றும் திரட்டப்பட்ட வட்டி இரண்டையும் உள்ளடக்கியது என்பதை வங்கி வாடிக்கையாளருக்கு தெரிவிக்கும்.

இருப்பினும், வங்கிகள், மத்திய மற்றும் மாநில அரசுகள் (பகுதி அரசு அமைப்புகள், உள்ளூர் தன்னாட்சி அமைப்புகள், அரசு கார்ப்பரேஷன் உட்பட) மற்றும் வெளிநாட்டு அரசு வைத்திருக்கும் வைப்புத்தொகைகள் திட்டத்தின் கீழ் வராது.

- வாடிக்கையாளருக்கு வங்கியில் புதுப்பிக்கப்பட்ட அவரது பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடிக்கு மின்னணு ஃபிக்ஸ்ட் டெபாசிட் அட்வைஸ் அனுப்பப்படும். இருப்பினும், குறிப்பிட்ட கோரிக்கையின் பேரில் வாடிக்கையாளருக்கு ஃபிக்ஸ்ட் டெபாசிட் அட்வைஸ் வழங்கப்படலாம்.
- அனைத்து வழிகளிலும் சில்லறை வாடிக்கையாளர்களால் முன்பதிவு செய்யப்பட்ட நிலையான வைப்புத்தொகைக்கு இணைய வங்கி மற்றும் மொபைல் வங்கி மூலம் பார்வை மற்றும் பரிவர்த்தனை உரிமைகள் பொருத்தமான செயல்பாட்டு முறையால் ஆதரிக்கப்படும்.
- ஜீரோ பேலன்ஸ் கொண்ட கணக்குகளுக்கு, நிதி மற்றும் நிதி அல்லாத டெபிட் கார்டு பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 5 க்கு மட்டுமே கட்டுப்படுத்தப்படும். 5 க்கு மேற்பட்ட எந்த பரிவர்த்தனைகளும் நிராகரிக்கப்படும்.
- மொபைல்/இன்டர்நெட் பேங்கிங் சேனல் மூலம் வாடிக்கையாளர்கள் ஒரே நாளில் அதிகபட்சம் 2 பயனாளிகளைச் சேர்க்கலாம். குளிர்ச்சியின் போது முதல் 24 மணி நேரத்திற்கு, புதிதாக சேர்க்கப்பட்ட பயனாளிக்கு வாடிக்கையாளர் அதிகபட்சமாக ₹ 50,000 தொகையை மாற்றலாம்.
- வங்கி பதிவேட்டில் வாடிக்கையாளர் மின்னஞ்சல் இருக்கும் கீழே உள்ள நிபந்தனையின் பேரில் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு வங்கி வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பாது.
 - ₹100 அல்லது அதற்கும் குறைவான UPI டெபிட் பரிவர்த்தனை
 - ₹500 அல்லது அதற்கும் குறைவான UPI கிரெடிட் பரிவர்த்தனை
- கணக்கைத் திறக்கும் நேரத்தில், அங்கீகரிக்கப்படாத மின்னணு வங்கி பரிவர்த்தனைகளுக்கான வாடிக்கையாளர்களின் பொறுப்பு தொடர்பான அதன் வாரியம் அங்கீகரித்த கொள்கையின் விவரங்களை, பொருந்தக்கூடிய RBI வழிகாட்டுதல்களின்படி வகுத்துள்ளது. எனது உரிமைகள், பொறுப்புகள் மற்றும் பொறுப்புகளை நான் படித்துப் புரிந்துகொண்டேன் என்பதை இதன் மூலம் ஒப்புக்கொள்கிறேன். எனது தரப்பில் ஏதேனும் அலட்சியம் மற்றும்/அல்லது அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனை(களைப்) புகாரளிப்பதில் தாமதம் ஏற்பட்டால், வங்கியின் வாரியம் அங்கீகரித்த கொள்கை மற்றும் அவ்வப்போது திருத்தப்படும் RBI வழிகாட்டுதல்களின்படி எனது பொறுப்பு தீர்மானிக்கப்படலாம் என்பதை நான் புரிந்துகொள்கிறேன்.

2. சேமிப்புக் கணக்குகள்

- ஒரு கணக்கு மாதத்தின் நடுப்பகுதியில் ஒரு தயாரிப்பு மாறுபாட்டிலிருந்து மற்றொரு தயாரிப்பு மாறுபாட்டிற்கு மாறினால், அனைத்து கட்டணங்களும் புதிய தயாரிப்பு மாறுபாட்டிற்கு பொருந்தும் மற்றும் அதே மாத இறுதியிலிருந்து அமலுக்கு வரும் என்பதை நான் புரிந்துகொள்கிறேன்.
- ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களின்படி, அடிப்படை சேமிப்பு வங்கி வைப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் சூர்யோதே எஸ்.எஃப்.பி.யில் வேறு எந்த சேமிப்புக் கணக்கையும் திறக்க தகுதியற்றவர்கள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன்.
- எனவே, சூர்யோதே எஸ்.எஃப்.பி உடன் எனக்கு வேறு ஏதேனும் சேமிப்புக் கணக்கு (கள்) இருந்தால், அடிப்படை சேமிப்பு வங்கி வைப்புக் கணக்கைத் திறந்த 30 நாட்களுக்குள் அத்தகைய பிற சேமிப்புக் கணக்குகளை (களை) மூட வேண்டும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.
- அடிப்படை சேமிப்பு வங்கி வைப்புக் கணக்கைத் திறந்த 30 நாட்களுக்குள் அத்தகைய

கணக்கு(கள்) என்னால் மூடப்படாவிட்டால், ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களின் கீழ் பொருந்தக்கூடிய பிற சேமிப்புக் கணக்குகளை (கள்) (ஏதேனும் இருந்தால்) மூடுவதற்கான உரிமை வங்கிக்கு உள்ளது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

- ரூபே டெபிட் கார்டுகளில் வழங்கப்படும் தனிநபர் விபத்து காப்பீட்டின் நன்மைகள், ரூபே கார்டுதாரரின் விபத்து தேதி உட்பட விபத்து தேதிக்கு 30 நாட்களுக்கு முன்பு, உள் மற்றும் வங்கிகளுக்கு இடையேயான எந்தவொரு பிஓஎஸ் / ஈகாமிலும் குறைந்தபட்சம் ஒரு வெற்றிகரமான நிதி பரிவர்த்தனைக்கு உட்பட்டது.
 - எந்தவொரு குடியுரிமை தனிநபரும் மற்றும் முழுமையான KYC இல்லாதவர் BSBDA சிறிய கணக்கைத் திறக்க தகுதியுடையவர். இன்னும் குறிப்பாகச் சொல்வதானால், இல்லாத ஒரு குடியிருப்பு தனிநபர்:
 - ❑ வங்கியின் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணங்களின் பட்டியலின்படி புகைப்பட அடையாளச் சான்று. ❑ வங்கியால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணங்களின் பட்டியலின்படி முகவரி சான்று.
 - BSBDA சிறு கணக்கு வைத்திருப்பவர் என்ற முறையில் நான் பின்வரும் பரிவர்த்தனை வரம்புகளுக்கு உட்பட்டிருப்பேன்:
 - ❑ BSBDA சிறு கணக்கில் மொத்த இருப்பு எந்த நேரத்திலும் ரூ. 50,000க்கு மிகாமல்
 - ❑ இருக்க வேண்டும் அல்லது BSBDA சிறு கணக்கில் உள்ள மொத்த வரவுகள் ஒரு நிதியாண்டில் ரூ. 1,00,000க்கு மிகாமல் இருக்க வேண்டும் அல்லது
 - ❑ BSBDA சிறிய கணக்கில் மொத்த திரும்பப் பெறுதல் மற்றும் இடமாற்றங்கள் ஒரு காலண்டர் மாதத்தில் ரூ .10,000 ஐ விட அதிகமாக இருக்கக்கூடாது
 - கணக்கில் இருப்பு ரூ.50,000க்கு மேல் இருந்தால், இருப்பு ரூ.50,000க்கு கீழே செல்லும் வரை கணக்கில் மேற்கொண்டு கடன் பரிவர்த்தனைகள் அனுமதிக்கப்பட மாட்டாது
 - ஒரு நிதியாண்டில் வரவுகளின் மொத்தத் தொகை ரூ.1,00,000க்கு மேல் இருக்குமாயின், அந்த நிதியாண்டின் இறுதி வரை சிறு கணக்கில் மேற்கொண்டு கடன் நடவடிக்கைகள் அனுமதிக்கப்பட மாட்டாது.
 - பணம் எடுத்தல் மற்றும் பரிமாற்றங்கள் ரூ .10,000 ஐ விட அதிகமாக இருந்தால், அந்த காலண்டர் மாத இறுதி வரை சிறிய கணக்கில் மேலும் பற்று பரிவர்த்தனைகள் அனுமதிக்கப்படாது.
 - வெளிநாட்டு பண அனுப்புனர்களை சிறு கணக்குகளில் செலவு செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது.
 - BSBDA சிறு கணக்கு வைத்திருப்பவர் என்ற முறையில் நான் சூர்யோதே SFB க்கு ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்:
 - ❑ கணக்கு திறந்த 12 மாதங்களுக்குள் செல்லுபடியாகும் KYC க்கு விண்ணப்பித்ததற்கான சான்று (BSBDA சிறு கணக்குகளுக்கு குறிப்பிடப்பட்டுள்ள KYC களின் ஏற்றுக்கொள்ளக்கூடிய பட்டியலின்படி)
- கணக்கு திறந்த 12 மாதங்களுக்குள் செல்லுபடியாகும் KYC க்கு விண்ணப்பித்ததற்கான ஆதாரமாக பின்வரும் ஆவணங்கள் கருதப்படும்:

BSBDA சிறிய கணக்கு - செல்லுபடியாகும் KYC க்கு விண்ணப்பித்ததற்கான ஆதாரத்திற்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆவணங்களின் ஏற்றுக்கொள்ளக்கூடிய பட்டியல்	
அடையாளச் சான்றுக்காக நிறுவப்பட வேண்டிய ஆவணங்கள்	
KYC ஆவணம்	ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆவணம்
பாஸ்போர்ட் (காலாவதியாகவில்லை)	வெளியுறவு அமைச்சகம்- அரசு வழங்கிய விண்ணப்ப படிவத்தின் நகல்.
பான் கார்டு	படிவம் 49A இன் நகல்
தேர்தல் / வாக்காளர் அட்டை	படிவம் 6 இன் நகல்
சாரதி அனுமதிப்பத்திரம் – பணிப்புரைகளின்படி நிரந்தரமானது)	ஆர்.டி.ஓ. விண்ணப்ப படிவத்தின் நகல்
ஆதார் அட்டை/இந்திய அரசால் வழங்கப்பட்ட கடிதம்	UIDAI (Unique Identification Authority of India) வழங்கிய ஆதார் ஒப்புக்கை கடிதம்
NREGA அட்டை	NREGA இன் விண்ணப்ப படிவத்தின் நகல்
முகவரி சான்றுக்காக நிறுவப்பட வேண்டிய ஆவணங்கள்	
KYC ஆவணம்	ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆவணம்
பாஸ்போர்ட் (காலாவதியாகவில்லை)	வெளிவிவகார அமைச்சின் விண்ணப்ப படிவத்தின் நகல் – அரசு.
சாரதி அனுமதிப்பத்திரம் – நிரந்தரமானது (வழிகாட்டல்களின்படி)	ஆர்.டி.ஓ. விண்ணப்ப படிவத்தின் நகல்
ரேஷன் கார்டு	விண்ணப்ப படிவம் / ஒப்புக்கை சீட்டு நகல்
ஆதார் அட்டை/இந்திய அரசால் வழங்கப்பட்ட கடிதம்	UIDAI (Unique Identification Authority of India) வழங்கிய ஆதார் ஒப்புக்கை கடிதம்
NREGA அட்டை	NREGA இன் விண்ணப்ப படிவத்தின் நகல்

இந்திய மாநில / மத்திய அரசால் வழங்கப்பட்ட மூத்த குடிமக்கள் அட்டை (முகவரி இருந்தால்)	மாநில / மத்திய அரசு வழங்கிய விண்ணப்ப படிவத்தின் நகல் / ஒப்புக்கை சீட்டின் நகல்
முனிசிபல் கார்ப்பரேஷன் வழங்கிய தொடர்பு முகவரியுடன் இருப்பிட சான்றிதழ்	மாநகராட்சியால் வழங்கப்பட்ட விண்ணப்ப படிவம் / ஒப்புக்கை சீட்டின் நகல்

- கணக்கு திறந்த 24 மாதங்களுக்குள் வங்கியின் ஏற்றுக்கொள்ளக்கூடிய KYC களின் பட்டியலின்படி உண்மையான KYC (அடையாளச் சான்று, முகவரிச் சான்று மற்றும் புகைப்படம்).
- BSBD - சிறிய கணக்கு வைத்திருப்பவர்கள் நான் KYC இணங்கும் வரை சூர்யோடே SFB இல் வேறு எந்த CASA / FD / RD ஐயும் திறக்க தகுதியற்றவர்கள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன்.
- BSBD சிறிய கணக்கைத் திறந்த 7 நாட்களுக்குள் அத்தகைய கணக்கு (கள்) என்னால் மூடப்படவில்லை என்றால், மற்ற நடப்பு, சேமிப்பு, கால வைப்புக் கணக்கு (கள்) (ஏதேனும் இருந்தால்) மூடுவதற்கான உரிமை வங்கிக்கு உள்ளது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

3. வதிவற்றோர் சேமிப்புக் கணக்கு

வதிவற்றோருக்கான விதிமுறைகளும் நிபந்தனைகளும் - NRE சேமிப்புக் கணக்குகள்

1. வரையறைகள்

இந்த விதிமுறைகளில், வேறுவிதமாகக் குறிப்பிடப்படாவிடாமலும் பின்வரும் சொற்கள் மற்றும் சொற்றொடர்கள் கீழே கூறப்பட்டுள்ள பொருளைக் கொண்டுள்ளன:

- 1.1 "கணக்கு" என்பது எந்தவொரு குடியிருப்பாளர் (வெளிப்புற) ("என்ஆர்ஐ") சேமிப்புக் கணக்கு அல்லது அவ்வப்போது சூர்யோதய வங்கியால் அவ்வப்போது வாடிக்கையாளருக்கு கிடைக்கக்கூடிய பிற வகைகள் ("என்ஆர்ஐ மாறுபாடுகள்") உட்பட வரம்பின்றி வங்கியில் உள்ள வாடிக்கையாளரின் எந்தவொரு கணக்கும் ஆகும்.
- 1.2 "கணக்கு திறப்பு படிவம்" அல்லது "விண்ணப்ப படிவம்" அல்லது "AOF" என்பது சூர்யோதய வங்கியில் அவ்வப்போது கணக்குகளைத் திறப்பது, செயல்படுத்துவது, பராமரிப்பது ஆகியவற்றிற்காக வாடிக்கையாளர் தொடர்பான தேவையான தகவல்களுடன் வாடிக்கையாளர் சமர்ப்பிக்க / வழங்க வேண்டிய கணக்கைத் திறப்பதைக் குறிக்கிறது.
- 1.3 "வாடிக்கையாளர்" என்பது வெளிநாடு வாழ் இந்தியர் ("NRI") மற்றும்/அல்லது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் ("PIO")/ இந்தியாவின் வெளிநாட்டு குடிமகன் ("OCI") இந்த விதிமுறைகளை ஏற்றுக்கொண்டு சூர்யோதய வங்கியில் கணக்கு வைத்திருக்கும் எந்தவொரு நபர்/விண்ணப்பதாரரையும் குறிக்கிறது, மேலும் அத்தகைய ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் இருந்தால், சூழலுக்குத் தேவைப்படும் எந்தவொரு நபரையும் குறிக்கும், அவை அனைத்தும் அல்லது ஒவ்வொன்றும்.
- 1.4 "காலாண்டு" என்பது எந்தவொரு நிதியாண்டிலும் ஏப்ரல் - ஜூன், ஜூலை - செப்டம்பர், அக்டோபர் - டிசம்பர், ஜனவரி - மார்ச் ஆகிய ஒரு நிதி காலாண்டைக் குறிக்கும்.
- 1.5 "மாதம்" என்பது ஒரு நாட்காட்டி மாதத்தைக் குறிக்கும், அதாவது, ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், எந்த காலாண்டர் ஆண்டிலும் நவம்பர், டிசம்பர்.

- 1.6 "சேவைகள்" என்பது ஒரு கணக்கு தொடர்பாக சூர்யோதே வங்கியால் வழங்கப்படும் சேவைகளைக் குறிக்கும், குறிப்பாக இந்த விதிமுறைகளில் விவரிக்கப்பட்டுள்ளது.
- 1.7 "வலைத்தளம்" என்பது www.suryodaybank.com சூர்யோதே வங்கிக்கு சொந்தமான, நிறுவப்பட்ட மற்றும் பராமரிக்கப்படும் வலைத்தளத்தைக் குறிக்கிறது.

2. விதிமுறைகளின் பொருந்தும் தன்மை

இந்த விதிமுறைகள் வாடிக்கையாளருக்கும் சூர்யோதே வங்கிக்கும் இடையிலான ஒப்பந்தத்தை உருவாக்குகின்றன. எந்தவொரு கணக்கு அல்லது உறவையும் திறக்க அல்லது வங்கியிலிருந்து ஏதேனும் வங்கி வசதிகளைப் பெறுவதற்கும், கணக்கின் செயல்பாட்டிற்கும் தொடர்புடைய சேவைகளைப் பெறுவதற்கும் வாடிக்கையாளர் சூர்யோதே வங்கிக்கு பரிந்துரைக்கப்பட்ட / கணக்கு திறப்பு படிவத்தில் அல்லது AOF இல் விண்ணப்பிக்கலாம். கணக்கைத் திறக்க விண்ணப்பிப்பதன் மூலம், வாடிக்கையாளர் அவர் / அவள் இந்த விதிமுறைகளைப் படித்து, புரிந்துகொண்டு, ஏற்றுக்கொண்டதாகவும், ஒப்புக்கொண்டதாகவும் ஒப்புக்கொள்கிறார். வாடிக்கையாளருடனான ஒவ்வொரு உறவும் ஒரு தனித்துவமான வாடிக்கையாளர் அடையாள எண்ணால் ("Cust ID") குறிப்பிடப்படும்.

3. கணக்கு திறப்பு

கணக்கு திறப்பு முறைகள் சூர்யோதே வங்கியின் கொள்கைகளால் நிர்வகிக்கப்படுகின்றன, மேலும் அவை அவ்வப்போது திருத்தப்படலாம். வாடிக்கையாளர்/கள் நிர்ந்தர கணக்கு எண் உட்பட நிர்ணயிக்கப்பட்ட பரிந்துரைக்கப்பட்ட ஆவணங்களுடன் முறையாக நிரப்பப்பட்ட விண்ணப்ப படிவம்/களை சமர்ப்பிக்க வேண்டும். ("PAN") அல்லது படிவம் 60/61 அல்லது அவ்வப்போது இதே போன்ற சரிபார்ப்பு ஆவணங்கள், வங்கியின் திருப்திக்கு. வணிக நோக்கங்களுக்காக கணக்கைத் திறக்க முடியாது. தனிநபர்கள் / விண்ணப்பதாரர்கள் அல்லது வாடிக்கையாளர்கள் ஒரு கணக்கைத் திறப்பதற்கு மற்றும்/அல்லது வங்கியின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளைப் பெறுவதற்கு அல்லது அதன் மீதான பரிவர்த்தனைகளைச் செயல்படுத்துவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் முழுமையற்றதாகவோ அல்லது முரண்பாடாகவோ இருந்தால், சூர்யோதே வங்கி பின்வருவனவற்றிற்கு அறிவிக்கும் அத்தகைய முரண்பாடுகள் மற்றும்/அல்லது சில கூடுதல் சரிபார்ப்பு/ஆவணத் தேவைகள் ஒரு நியாயமான நேரத்திற்குள். முன்னிலைப்படுத்தப்பட்ட முரண்பாடுகள் தீர்க்கப்படாமல் இருந்தால் அல்லது அதற்குள் தேவையான ஆவணங்கள் கிடைக்கவில்லை என்றால் குறிப்பிட்ட கால அளவு சூர்யோதே வங்கிக்கு விண்ணப்பதாரரின் கணக்கு திறப்பு படிவம் (கள்) / ஏஓஃப் ஆகியவற்றை நிராகரிக்க உரிமை உண்டு. வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர் ஒரு மாலுமியாக இருந்தால், ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாவிட்டால் அல்லது புதிய ஒப்பந்தத்திற்கு செல்ல தேர்வு செய்தால் அல்லது புதிய ஒப்பந்தத்தைத் தொடர முடியாவிட்டால் அல்லது வெளிநாடு வாழ் இந்தியர் (என்ஆர்ஐ) என்ற நிலை மாற்றப்படும் எந்தவொரு நிகழ்விலும் வங்கிக்கு தெரிவிக்க அவர் / அவள் ஒப்புக்கொள்கிறார். அவ்வாறு வங்கியில் வாடிக்கையாளர் தொடங்கிய குடியுரிமையாளர் அல்லாத கணக்குகள் வசிப்பாளரின் பெயரை மாற்றிவிடும்.

4. தொழிற்பாட்டுக் கணக்குகள்

- 4.1 ஒரு தனிநபரின் பெயரில் பராமரிக்கப்படும் அனைத்து கணக்குகளும் தனிநபர் அல்லது அத்தகைய நபரின் பவர் ஆஃப் அட்டர்னி / ஆணை வைத்திருப்பவர் (கள்) மற்றும் கூட்டுக் கணக்குகளின் விஷயத்தில், கணக்கு வைத்திருப்பவர்களால் கூட்டாக அல்லது கூட்டு வைத்திருப்பவர்/கள் அல்லது கூட்டு கணக்கு வைத்திருப்பவர்/கள் அல்லது AOF அல்லது

விண்ணப்ப படிவத்தில் கூட்டு கணக்கு வைத்திருப்பவர்/கள் குறிப்பிடப்பட்டுள்ளபடி, அல்லது சூர்யோதய வங்கியால் அதன் விருப்பப்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட அவர்களின் பவர் ஆஃப் அட்டர்னி / மேண்டேட் வைத்திருப்பவர்(கள்) மூலம்.

- 4.2 ஒரு NRE கணக்கு ஒரு குடியரிமை பவர் ஆஃப் அட்டர்னி / மேண்டேட் ஹோல்டர் மூலம் இயக்கப்பட்டால், அத்தகைய குடியரிமை பவர் ஆஃப் அட்டர்னி / மேண்டேட் ஹோல்டரின் செயல்பாடுகள் இதற்கு மட்டுப்படுத்தப்படும்:
- இந்திய ரிசர்வ் வங்கியின் ("RBI") தொடர்புடைய விதிமுறைகளுக்கு இணங்க, தகுதியான முதலீடுகளுக்கான கட்டணம் உட்பட அனைத்து உள்ளூர் பணம்செலுத்தல்களும் இந்திய ரூபாயில் ("INR"); மற்றும்
 - இந்தியாவுக்கு வெளியே கணக்கு வைத்திருப்பவருக்கு நடப்பு வருமானத்தை அனுப்பும் தொகை (கள்) பொருந்தக்கூடிய வரிகளின் நிகரம்.
 - சாதாரண வங்கித்தொழில் வழிமுறைகளினூடாக கணக்கு வைத்திருப்பவருக்கு அவரே பணம் அனுப்பதல். பணம் அனுப்பும் போது, ரிசர்வ் வங்கி பரிந்துரைத்த ஃபெமா வரம்புகள் மற்றும் திருப்பி அனுப்புவதற்கான நிபந்தனைகள் பொருந்தும்.

குடியரிமை பவர் ஆஃப் அட்டர்னி/மேண்டேட் ஹோல்டர் பின்வருவனவற்றிற்கு அனுமதி இல்லை:

- கணக்கில் உள்ள இந்திய நிதியை வாடிக்கையாளரைத் தவிர வேறு வெளிநாட்டுக் கணக்கிற்கு திருப்பி அனுப்பவும்.
- வாடிக்கையாளர் சார்பாக ஒரு குடியிருப்பாளருக்கு பரிசு மூலம் பணம் செலுத்துங்கள்.

அனைத்து வாடிக்கையாளர்கள் மற்றும் / அல்லது அவர்களின் பவர் ஆஃப் அட்டர்னி / மேண்டேட் வைத்திருப்பவர் (கள்) மேலே உள்ள விதிமுறைகளுக்கு இணங்குவதற்கு பொறுப்பாவார்கள் (அவ்வப்போது பொருந்தும்).

- 4.3 கூட்டுக் கணக்குகளைப் பொறுத்தவரை, கணக்கைத் திறக்கும் படிவம் / AOF தொடர்பான செயல்பாட்டு அறிவுறுத்தல்களில் ஏதேனும் மாற்றம் அல்லது வேறு ஏதேனும் தகவல்கள் அத்தகைய கணக்கின் செயல்பாட்டு முறையைப் பொருட்படுத்தாமல் அனைத்து கணக்கு வைத்திருப்பவர்களாலும் வழங்கப்பட வேண்டும்.
- 4.4 வாடிக்கையாளரால் வழங்கப்பட்ட பதிவு செய்யப்பட்ட அஞ்சல் முகவரி அல்லது மின்னஞ்சல் ஐடி போன்றவற்றுக்கு அவ்வப்போது கூரியர் அல்லது தபால் அல்லது ஏற்றுக்கொள்ளக்கூடிய வேறு ஏதேனும் தகவல்தொடர்பு முறை, கணக்கு அறிக்கைகள், காசோலை புத்தகங்கள், டெபிட் கார்டுகள், இணைய வங்கி பயனர் ஐடி மற்றும் / அல்லது கடவுச்சொற்கள் மற்றும் அத்தகைய கணக்கின் செயல்பாட்டிற்காக தொடர்புடைய அல்லது தொடர்புடைய கணக்கின் கீழ் உள்ள கஸ்ட் ஐடி தொடர்பான பிற பொருட்களை சூர்யோதய வங்கி அனுப்பலாம். பதிவு செய்யப்பட்ட அஞ்சல் அல்லது தகவல் தொடர்பு முகவரியில் ஏதேனும் மாற்றம் இருந்தால், உடனடியாக அல்லது அத்தகைய மாற்றம் ஏற்பட்ட பதினான்கு (14) நாட்களுக்குள் சூர்யோதய வங்கிக்கு தெரிவிக்க வேண்டியது வாடிக்கையாளரின் கடமையாகும். வாடிக்கையாளரின் பதிவு செய்யப்பட்ட அஞ்சல் அல்லது தொடர்பு முகவரி அல்லது மின்னஞ்சல் ஐடியில் ஏதேனும் மாற்றம் தெரியாததால் மேற்கண்ட பொருட்களை தவறாக டெலிவரி செய்வதற்கான எந்தவொரு இழப்பு, சேதம் அல்லது விளைவுகளுக்கு சூர்யோதய வங்கி பொறுப்பேற்காது.
- 4.5 வாடிக்கையாளர் பெற்றுக்கொண்டவுடன் கணக்கு அறிக்கைகளில் உள்ள உள்ளீடுகளை ஆராய்ந்து, ஏதேனும் பிழைகள் அல்லது விடுபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டால் சூர்யோதய வங்கியின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அறிக்கையில் உள்ள உள்ளீடுகளை ஆய்வு செய்வதற்கும், அறிக்கை வழங்கப்பட்ட தேதியிலிருந்து பதினான்கு (14) நாட்களுக்குள் அத்தகைய பிழைகள் மற்றும் / அல்லது விடுபடல்களை சுட்டிக்காட்டுவதற்கும்

வாடிக்கையாளரின் தரப்பில் தோல்வியால் எழும் எந்தவொரு இழப்புக்கும் சூர்யோதே வங்கி எந்தவொரு பொறுப்பையும் ஏற்காது.

- 4.6 வங்கி வழங்கும் கணக்கு மாறுபாட்டின்படி குறைந்தபட்ச ஆரம்ப கட்டணத்துடன் வாடிக்கையாளர் கணக்கைத் திறக்க வேண்டும். ஒரு மாதம்/காலாண்டில் கணக்கு வகைக்கு (சேமிப்பு / நடப்பு) படி சராசரி மாதாந்திர இருப்பு ("AMB")/சராசரி காலாண்டு இருப்பு ("AQB") பராமரிப்பதற்கு வாடிக்கையாளர் பொறுப்பாவார். பரிந்துரைக்கப்பட்ட AMB/ AQB-ஐ பராமரிக்கத் தவறினால் பராமரிப்பின்மை கட்டணங்கள் விதிக்கப்படலாம், மேலும் அத்தகைய கட்டணங்கள் வாடிக்கையாளரின் கணக்கிலிருந்து சூர்யோதய வங்கியால் கழிக்கப்படலாம். வாடிக்கையாளரின் கணக்கில் உள்ள மீதி பராமரிப்பின்மை அல்லாத கட்டணங்களை ஈடுகட்ட போதுமானதாக இல்லாவிட்டால், கணக்கில் அடுத்தடுத்த வரவுகள் மூலம் இந்த கட்டணங்களை வசூலிக்க வங்கிக்கு உரிமை உண்டு.
- 4.7 வாடிக்கையாளர்கள் பான் எண்ணை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அல்லது படிவம் 60/61, அல்லது வருமான வரி விதிகள், 1962 இன் பொருந்தக்கூடிய விதிகளின்படி கணக்கைத் திறப்பதற்கும், பண வைப்புகளை ஏற்றுக்கொள்வதற்கும் அவ்வப்போது வரி அதிகாரிகளால் பரிந்துரைக்கப்படும் வேறு எந்த ஆவணமும்.

5.காசோலை புத்தகம்

- 5.1 கணக்கு திறப்பு நடைமுறைகள் அனைத்தும் முறையாக பூர்த்தி செய்யப்பட்டிருந்தால், காசோலைப் புத்தகங்கள் வாடிக்கையாளரால் வழங்கப்பட்ட பதிவு செய்யப்பட்ட அஞ்சல் அல்லது தொடர்பு முகவரிக்கு நேரடியாக கூரியர் செய்யப்படும். அடுத்தடுத்த காசோலைப் புத்தகங்களை காசோலைப் புத்தகத்தில் உள்ள வேண்டுகோள் ஓலைகள் மூலம் சூரியோதய வங்கியால் அவ்வப்போது கிடைக்கக்கூடிய ஏற்றுக்கொள்ளக்கூடிய தகவல் தொடர்பு முறைகள் மூலம் கோரலாம், கணக்குகள் திருப்திகரமாக நடத்தப்படுவதற்கு உட்பட்டு.
- 5.2 தொலைந்துபோன, திருடப்பட்ட அல்லது பணம் செலுத்தத் தேவையில்லாத காசோலைகளுக்கு எதிராக பணம் செலுத்துவதை நிறுத்துவதற்கான கோரிக்கைகளை வங்கியால் அத்தகைய அறிவுறுத்தல்கள் வங்கியால் பெறப்பட்டால் மட்டுமே, அத்தகைய காசோலைகளை வங்கியில் சமர்ப்பிப்பதற்கு முன்னர் அல்லது மின்-காசோலைகளின் விஷயத்தில், பணம் செலுத்துவதை நிறுத்துவதற்கான கோரிக்கைகள் பதிவு செய்யப்பட்டால் மட்டுமே, சூரியோதய வங்கி டிராயரிடமிருந்து பணம் செலுத்துவதை நிறுத்துவதற்கான அறிவுறுத்தல்களைப் பதிவு செய்து ஏற்றுக்கொள்ளும். சூர்யோதய வங்கிக்கு பணம் செலுத்துவதற்காக காசோலைகள் சமர்ப்பிக்கப்பட்டால், அதனால் ஏற்படும் இழப்புகள் அல்லது பணம் செலுத்தப்பட்டால் சூர்யோதய வங்கி எந்த வகையிலும் பொறுப்பேற்காது சூர்யோதய வங்கியால் பணம் செலுத்தப்பட்ட பிறகு, பணம் செலுத்துவதை நிறுத்துவதற்கான கோரிக்கைகள் பதிவு செய்யப்பட்டால், காசோலை/களின் டிராயரிடமிருந்து அல்லது மின்-காசோலைகளின் விஷயத்தில், ஏதேனும் அறிவுறுத்தல்கள் இருந்தால், அவற்றைப் பெறுதல். சூர்யோதய வங்கி அத்தகைய மாற்று அறிவுறுத்தல்களுக்கு சேவைக் கட்டணத்தை (களை) விதிக்கலாம்.

6.டெபிட் கார்டு, கடவுச்சொற்கள் மற்றும் காசோலை புத்தகத்தை பாதுகாப்பாக வைத்திருத்தல்

கணக்கின் பாஸ்புக் அறிக்கைகள், இருப்பு உறுதிப்படுத்தல் சான்றிதழ் அல்லது வைப்பு உறுதிப்படுத்தல் ஆலோசனை அல்லது ஒப்பந்த உறுதிப்படுத்தல் ஆலோசனை, காசோலை புத்தகங்கள், டெபிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு PIN, பயனர் / உள்நுழைவு ஐடி மற்றும் இணைய வங்கி மற்றும் கணக்கு தொடர்பான பிற பொருட்கள் தொடர்பான

கடவுச்சொற்களின் பாதுகாப்பு பராமரிப்பு மற்றும் ரகசியத்தன்மைக்கு வாடிக்கையாளர் மட்டுமே பொறுப்பாவார். வாடிக்கையாளர்கள் காசோலை புத்தகங்களை பாதுகாப்பாக வைப்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், மேலும் கையொப்பமிடப்பட்ட காசோலைகள், வெற்று காசோலைகள் அல்லது காசோலை புத்தகங்கள் தொலைந்து போனதை விரைவில் தெரிவிக்க வேண்டும். காசோலைகள் ஒருபோதும் வெற்று கையொப்பமிடப்படக்கூடாது; காசோலைகள் எப்போதும் கிராஸ் செய்யப்பட்டு "தாங்குபவருக்கு" வழங்கப்படாமல் இருந்தால் அது பாதுகாப்பானது. இழப்பு, தவறான பயன்பாடு அல்லது அலட்சியத்திற்கு பங்களிப்பு ஆகியவற்றின் அபாயத்தைக் குறைக்க காசோலை புத்தகங்கள் / கணக்கு அறிக்கைகளை பாதுகாப்பான இடத்தில் வைக்குமாறு வாடிக்கையாளர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

7.செயலற்ற கணக்கு

7.1 சூர்யோதய் வங்கி ஒரு கணக்கை இவ்வாறு வகைப்படுத்தலாம்:

கணக்கில் 12 மாத காலத்திற்கு வாடிக்கையாளரால் தூண்டப்பட்ட பரிவர்த்தனைகள் எதுவும் இல்லை என்றால்; கணக்கில் 24 மாத காலத்திற்கு வாடிக்கையாளரால் தூண்டப்பட்ட பரிவர்த்தனைகள் எதுவும் இல்லாவிட்டால் செயலற்ற நிலை.

"வாடிக்கையாளர் தூண்டப்பட்ட பரிவர்த்தனைகள்" என்பது அனைத்து பரிவர்த்தனைகளையும் ஒரு வாடிக்கையாளர் தனது கணக்கில் செய்த கிரெடிட் அல்லது டெபிட் பரிவர்த்தனைகளை உள்ளடக்கியது என்று பொருள்படும்.

7.2 சூர்யோதே வங்கி, அதன் சொந்த விருப்பப்படி, செயலற்ற அல்லது செயலற்ற என வகைப்படுத்தப்பட்ட வாடிக்கையாளரின் கணக்கில் சேவைகள் மற்றும் / அல்லது பரிவர்த்தனை (களை) மறுக்கலாம்.

8.கட்டணங்கள் / கட்டணங்கள்

கணக்கு(கள்) மற்றும் சேவைகளின் செயல்பாடு மற்றும் பராமரிப்பு தொடர்பான கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்ட விகிதங்களில் விதிக்கப்படும் மற்றும் கட்டண அட்டவணை (SOC) பிரிவின் கீழ் அவ்வப்போது இணையதளத்தில் புதுப்பிக்கப்படும். சூர்யோதய் வங்கியால் பொருத்தமானதாகக் கருதப்படும் கால இடைவெளிகளில் கட்டணங்கள் கணக்கில் டெபிட் செய்யப்படும். அவ்வாறு சேகரிக்கப்பட்ட கட்டணங்கள் ஒரு ரூபாயின் பின்னங்களைப் புறக்கணித்து, அருகிலுள்ள INR சமமான தொகைக்கு முழுமைப்படுத்தப்படுகின்றன.

சூர்யோதய் வங்கிக்கு சேவைக் கட்டணங்கள், AMB பராமரிக்காததற்கான கட்டணங்கள் அல்லது ஏதேனும் தவறான கிரெடிட் அல்லது தொடர்புடைய வங்கி / எதிர் தரப்பினரால் தெரிவிக்கப்பட்ட தாமதமான வருமானம், கூடுதல் அறிவிப்பு அல்லது வாடிக்கையாளரிடமிருந்து கூடுதல் ஒப்புதல் / அங்கீகாரம் கோராமல் கணக்கை டெபிட் செய்வதன் மூலம் சரிசெய்ய உரிமை உண்டு. அத்தகைய செட்-ஆஃப் காரணமாக கணக்கில் இருப்பு அதிகமாக எடுக்கப்பட்டால், சூர்யோதய் வங்கி அதன் சொந்த விருப்பப்படி பொருத்தமானதாகக் கருதும் விகிதங்களில் வட்டி வசூலிக்க உரிமை உண்டு, கணக்கின் செயல்பாடு மற்றும் பராமரிப்பின் போது எந்த நேரத்திலும் கணக்கு அதிகமாக எடுக்கப்பட்ட காலத்திற்கு. கணக்கில் ஏதேனும் பற்றாக்குறை ஏற்பட்டால் அல்லது கணக்கு மூடப்பட்டால், வாடிக்கையாளர் சூர்யோதே வங்கிக்கு கட்டணங்கள் / வட்டி கணக்கில் நிலுவையில் உள்ள தொகையை உடனடியாக மறுப்பு அல்லது எதிர்ப்பின்றி செலுத்த வேண்டும். சூர்யோதய் வங்கி, அதன் சொந்த விருப்பப்படி, வங்கியால் வழங்கப்படும் வசதிகளுக்கான சேவைக் கட்டணங்களை, அவ்வப்போது வங்கி தீர்மானிக்கும் அதிகபட்ச வரம்பு/வினாடிகளுக்கு உட்பட்ட பகுதிகளாக விதிக்கலாம்.

கணக்கு தொடர்பான எந்தவொரு சேவையும் பொருந்தக்கூடிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளின் கீழ் வரி விதிக்கப்பட்டால் அல்லது விதிக்கப்பட்டால், அத்தகைய சேவைகள் தொடர்பான அனைத்து வரிகள் அல்லது கடமைகளையும் (எந்த பெயரில் அழைத்தாலும்) வாடிக்கையாளர் ஏற்க வேண்டும் மற்றும் சூர்யோதே வங்கி கணக்கிலிருந்து அத்தகைய தொகையைக் கழிக்க இதன்மூலம் அதிகாரம் பெற்றுள்ளது என்பதை வாடிக்கையாளர் ஒப்புக்கொள்கிறார் மற்றும் உறுதிப்படுத்துகிறார், மேலதிக அறிவிப்பை வழங்கவோ அல்லது கூடுதல் ஒப்புதல் / அங்கீகாரம் பெறவோ தேவையில்லை.

மேற்கண்ட நிகழ்வுகளில் ஏதேனும் நிகழும் பட்சத்தில், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி செய்யப்பட்ட அனைத்து பிடித்தங்களுக்கான நிகர மீதமுள்ள தொகைகளை வாடிக்கையாளர் பெறுவார். வாடிக்கையாளரால் கடைசியாக பதிவு செய்யப்பட்ட முகவரியில் வாடிக்கையாளருக்கு தெரிவிக்கப்படும், மேலும் அத்தகைய தொகைகள் அனைத்தையும் சூர்யோதே வங்கியிலிருந்து பெறுமாறு கோரப்படும்; மேலே குறிப்பிட்டுள்ளபடி அவருக்கு / அவளுக்கு அனுப்பப்பட்ட தகவல்தொடர்புகளில் வங்கி நிர்ணயித்த காலத்திற்குள் வாடிக்கையாளர் தொகையை சேகரிக்கவில்லை என்றால், சூர்யோதே வங்கி வாடிக்கையாளரின் கடைசியாக அறியப்பட்ட முகவரியில் தொகையை அனுப்பும், மேலும் அத்தகைய தொகை / கள் வாடிக்கையாளரால் பெறப்படாவிட்டால் அல்லது அதன் விளைவாக வாடிக்கையாளருக்கு ஏற்படும் இழப்புகள் அல்லது சேதங்கள் ஏற்பட்டால் எந்தவொரு காரணத்திற்காகவும் பொறுப்பேற்காது.

9. கணக்கு அறிக்கை

மாதாந்திர மின்னஞ்சல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடிக்கு அனுப்பப்படும்

10. வட்டி கொடுப்பனவு

சேமிப்புக் கணக்குகளில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து ரூபாவின் வட்டியும் கணக்கில் பேணப்படும் நாளாந்த இறுதி நிலுவையில் கணிப்பிடப்படும். இவ்வாறு கணக்கிடப்பட்ட வட்டி ரூபாயின் பின்னங்களைப் புறக்கணித்து, அருகிலுள்ள ரூபாய்க்கு முழுமைப்படுத்தப்படுகிறது.

சேமிப்புக் கணக்கிற்கான மாதாந்திர வட்டி செலுத்துதலுக்கு, வட்டி செலுத்த வேண்டிய வட்டி 50 ரூபாய்க்கு மேல் இருந்தால் மட்டுமே உள்ளூர் வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் / மின்னஞ்சல் அனுப்பப்படும்.

11. நியமனம்

தனிநபர்களின் பெயர்களில் செயற்படும் கணக்குகளுக்கு நியமன வசதி உள்ளது. ஒரு கணக்கிற்கு ஒரு நாமினி மட்டுமே அனுமதிக்கப்படுகிறார் மற்றும் வாடிக்கையாளரால் மூன்றாவது நபர் முறையாக சாட்சியமளிக்க வேண்டும். இந்திய ரிசர்வ் வங்கி வகுத்துள்ள நியமன விதிகளின்படி வாடிக்கையாளர் தனக்கு ஒப்புக்கொண்ட கிடைப்பை உறுதி செய்ய வேண்டும். வங்கியுடனான கணக்கு நாணயத்தின் போது நியமனத்தைத் திருத்துவதற்கு, பொருத்தமான வடிவத்தில், வங்கிக்கு ஒரு பிரகடனத்தின் மூலம் நியமனதாரரை மாற்ற வாடிக்கையாளர் சுதந்திரம் பெற்றுள்ளார்.

12. விதிமுறைகள் மாற்றம்

சூர்யோதே வங்கி எந்த நேரத்திலும் எந்தவொரு விதிமுறைகளையும் திருத்தவோ அல்லது கூடுதலாகவோ அல்லது மாற்றவோ முழு விருப்புரிமையைக் கொண்டுள்ளது. சூர்யோதே வங்கி அதன் இணையதளத்தில் ஹோஸ்ட் செய்வதன் மூலம் அல்லது சூர்யோதே வங்கியால்

தீர்மானிக்கப்பட்ட வேறு எந்த முறையிலும் திருத்தப்பட்ட, கூடுதலாக, மாறுபட்ட அல்லது மாற்றியமைக்கப்பட்ட விதிமுறைகளை தொடர்பு கொள்ளலாம். அவ்வப்போது இணையதளத்தில் இடுகையிடப்படும் / புதுப்பிக்கப்படும் எந்தவொரு திருத்தங்கள், கூடுதல் பொருட்கள், மாறுபாடுகள் அல்லது மாற்றங்கள் உட்பட இந்த விதிமுறைகளை தவறாமல் மதிப்பாய்வு செய்வதற்கு வாடிக்கையாளர் பொறுப்பாவார்.

13. தொடர்பு முகவரி மாற்றம்

உறவைத் திறப்பதற்கான விண்ணப்பப் படிவம் / AOF/ கணக்கு திறப்பு படிவம் (களில்) கூறப்பட்டுள்ளபடி தகவல்தொடர்புக்காக தனது வசிப்பிடம் / வேலைவாய்ப்பு முகவரி, தொடர்பு எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடி ஆகியவற்றில் மாற்றம் குறித்து சூர்யோதய் வங்கிக்கு தெரிவிக்க வாடிக்கையாளர் ஒப்புக்கொள்கிறார், மேலும் அவ்வப்போது சூர்யோதய் வங்கிக்கு தேவைப்படும் வேறு எந்த தகவலையும் வழங்க ஒப்புக்கொள்கிறார். வாடிக்கையாளர் அஞ்சல் அல்லது தகவல் தொடர்பு முகவரியை புதுப்பிக்கத் தவறினால், இன்ஸ்டா-கிட், காசோலை புத்தகம், டெபிட் கார்டு, இணைய வங்கி பயனர் ஐடி / கடவுச்சொல் போன்ற டெலிவரிகளை தவறான முகவரிக்கு டெலிவரி செய்வதால் ஏற்படும் இழப்பு அல்லது சேதத்தின் விளைவாக ஏற்படும் அனைத்து பொறுப்புகளையும் சூர்யோதய் வங்கி தள்ளுபடி செய்கிறது.

14. தொடர்பாடல் மற்றும் அறிவித்தல்கள்

வாடிக்கையாளருக்கும் வங்கிக்கும் இடையே தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல் தொடர்பு முறை பின்வருமாறு:

- 14.1 வாடிக்கையாளரால் வங்கிக்கு வழங்கப்பட்ட சமீபத்திய முகவரி, தொலைபேசி எண் அல்லது மின்னணு அஞ்சல் முகவரி (ஏதேனும் இருந்தால்) இல் வங்கி வாடிக்கையாளரைத் தொடர்பு கொள்ளும். கணக்கு தொடர்பான பெயர் / முகவரி / மின்னஞ்சல் ஐடி அல்லது வேறு ஏதேனும் மாற்றங்கள் இருந்தால், வங்கிக்கு விரைவில் தெரிவிக்க வேண்டும். இதுபோன்ற விவரங்களை வங்கிக்கு புதுப்பிக்காததால் ஏற்படக்கூடிய ஏதேனும் இழப்பு அல்லது சேதத்திற்கு வாடிக்கையாளர் பொறுப்பாவார்.
- 14.2 வேறுவிதமாகக் கோரப்படாவிட்டால், எந்தவொரு சட்ட மற்றும் ஒழுங்குமுறை தேவைகளுக்கும் உட்பட்டு வங்கியின் பதிவுகளில் பெயரிடப்பட்ட கூட்டுக் கணக்கு வைத்திருப்பவரை வங்கி தொடர்பு கொள்ளும். வங்கி அனுப்பும் தகவல்களை ஏனைய கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அனுப்புவது முதலில் பெயரிடப்பட்ட கணக்கு வைத்திருப்பவரின் பொறுப்பாகும்.
- 14.3 சில சூழ்நிலைகளில், வாடிக்கையாளரின் கணக்கை இயக்க மற்றொரு நபரை அனுமதிக்க வங்கி சட்டத்தால் அனுமதிக்கப்படலாம். பாதுகாப்பு காரணங்களுக்காக, சில சேவைகளை அணுக அத்தகைய நபரை வங்கி அனுமதிக்காது, ஆனால் வங்கி இந்த சேவைகளை கிடைக்கச் செய்யும்போது, அந்த நபர் வாடிக்கையாளரின் பாதுகாப்பு விவரங்களைப் பயன்படுத்தலாம் மற்றும் அத்தகைய செயல்கள் வாடிக்கையாளருக்கு வங்கி செலுத்த வேண்டிய பாதுகாப்புக் கடமைகளின் மீறலாகக் கருதப்படாது.
- 14.4 வங்கிக்கும் வாடிக்கையாளருக்கும் இடையிலான தகவல்தொடர்புகள் பின்வருமாறு மின்னணு முறையில் பாதிக்கப்படலாம்:
 - (a) மின்னணு வழிமுறைகள் மூலம் அனுப்பப்படும் ஆவணங்கள் புகைப்படங்கள் அல்லது லோகோடைப்கள் போன்ற கிராஃபிக் செருகல்களைத் தவிர்த்து அச்சிடப்பட்ட கடின நகல் பதிப்பாக அனைத்து தகவல்களையும் கொண்டிருக்கும்.

- (b) மின்னணு விநியோகம் ஒரு மின்னஞ்சல் வடிவத்தில், மின்னஞ்சலுக்கான இணைப்பு அல்லது ஒரு ஆவணத்தை பதிவிறக்கம் செய்யக்கூடிய வலைத்தளத்திற்கான இணைப்பை வழங்கும் வடிவத்தில் இருக்கலாம்.
- (c) ஏதேனும் ஆவணத்தை இலத்திரனியல் வழிமுறைகள் வழியாக அனுப்பினால், அத்தகைய ஆவணத்தைப் பயனருக்கு வழங்குவதற்கான அதன் சட்டப்பூர்வ கடமையை வங்கி நிறைவேற்றியதாகக் கருதப்படும்.
- (d) ஆவணத்தைப் பெற்ற 24 மணி நேரத்திற்குள் அதைத் திறப்பதில் ஏதேனும் சிரமம் இருப்பதாக வாடிக்கையாளர் வங்கிக்கு அறிவுறுத்தத் தவறினால், வங்கி அதை ஆவணத்தின் ஏற்றுக்கொண்டதாகக் கருதும்.
- (e) சூர்யோதய் வங்கி, வாடிக்கையாளரின் ஒப்புதலுடன், வாடிக்கையாளரால் ஏற்கனவே உள்ள தயாரிப்புகளை சர்வீஸ் செய்வதற்கும் புதிய தயாரிப்புகளை வழங்குவதற்கும் வாடிக்கையாளருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம், மேலும் இதுபோன்ற தகவல்தொடர்பு சூர்யோதய் வங்கி மற்றும் வாடிக்கையாளரை நிர்வகிக்கும் அதிகார வரம்பில் (களில்) பொருந்தக்கூடிய தற்போதுள்ள எந்த அழைக்க வேண்டாம் வழிகாட்டுதல்களையும் மீறுவதாக இருக்காது.
- (f) வங்கியிலிருந்து அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அல்லது வாடிக்கையாளர்களின் எந்தவொரு துணைக் குழுவிற்கும் தகவலின் பொதுவான தகவல்தொடர்பு, வங்கி நியாயமாக செயல்படுவது பொருத்தமானது என்று கருதினால், இணையதளத்தில் (www.Suryodaybank.com) ஒரு அறிவிப்பை வெளியிடுவதன் மூலம் அல்லது வங்கியின் வளாகத்தில் முக்கிய அறிவிப்புகளை வைப்பதன் மூலம் பாதிக்கப்படலாம்.
- (g) வேறுவிதமாக ஒப்புக்கொள்ளப்படாவிட்டால் அல்லது இங்கு குறிப்பிடப்படாவிட்டால், எந்தவொரு அறிவிப்பும் அல்லது பிற தகவல்தொடர்புகளும் வாடிக்கையாளருக்கு தனிப்பட்ட முறையில் வழங்கப்படலாம்.

15. வெளிப்படுத்தல்

- 15.1 தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்கும் நோக்கத்திற்காக வங்கிகள் / நிதி நிறுவனங்கள் / கடன் பணியகங்கள் / சட்டரீதியான அமைப்புகள் / வரி அதிகாரிகள் / மத்திய தகவல் பணியகங்கள் / மற்றும் சூர்யோதய் வங்கியால் பதிவுசெய்யப்பட்ட அத்தகைய பிற ஏஜென்சிகளுக்கு தனது விண்ணப்பம் தொடர்பான அனைத்து தரவு அல்லது ஆவணங்களையும் பரிமாறிக்கொள்ள, பகிர்ந்து கொள்ள அல்லது பகுதியிட வாடிக்கையாளர் சூர்யோதய் வங்கியை பொறுப்பேற்று அங்கீகரிக்கிறார் அத்தகைய நபர்/கள் மூலம் கூறப்பட்ட தகவல் / தரவு அல்லது செயலாக்கப்பட்ட தகவல் / தரவு / தயாரிப்புகளை பிற வங்கிகள் / நிதி நிறுவனங்கள் / கடன் வழங்குநர்கள் / அத்தகைய நபர்களுடன் பதிவுசெய்யப்பட்ட பயனர்களுக்கு வழங்குதல் மற்றும் இந்த தகவலைப் பயன்படுத்துவதற்கு சூர்யோதய் வங்கி / அதன் குழு நிறுவனங்களை பொறுப்பேற்க வைக்காது.
- 15.2 சூர்யோதய் வங்கியுடனான எனது / எங்கள் தற்போதைய வங்கி உறவின் காரணமாக அத்தகைய மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்களால் எனக்கு / எங்களுக்கு வழங்கப்படும் சேவைகள் / வசதிகள் தொடர்பாக எந்தவொரு மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்களுக்கும் என்னால் / எங்களால் வெளிப்படுத்தப்பட்ட எனது / எங்கள் அழைப்பு பதிவுகள் அல்லது தொடர்புடைய தகவல்களை பிரித்தெடுக்க சூர்யோதய் வங்கிக்கு இதன்மூலம் நான் / நாங்கள் இதன்மூலம் மாற்ற முடியாத அங்கீகாரம் அளிக்கிறோம்.
- 15.3 இந்தியாவில் அமைந்துள்ள சூர்யோதே வங்கி லிமிடெட்டின் எந்தவொரு கிளையுடனும் கணக்கு அல்லது சேவையைக் கொண்ட எந்தவொரு வாடிக்கையாளரும், வங்கியால் உருவாக்கப்பட்ட அல்லது பெறப்பட்ட எந்தவொரு தகவலுடனும் சேர்த்து, தன்னார்வ

அடிப்படையில் தனது / அவள் / அதன் தனிப்பட்ட மற்றும் கணக்கு தகவல்கள் மற்றும் பதிவுகளை வங்கிக்கு வழங்க ஒப்புக்கொள்கிறார்: எந்தவொரு நாட்டிலும் (வங்கி பொருத்தமானதாகக் கருதும் எந்தவொரு முகவர் அல்லது துணை ஒப்பந்தக்காரர் உட்பட) வங்கியால் சேகரிக்கப்பட்டு வைத்திருக்க வேண்டும் வங்கியின் நோக்கங்களுக்காக, வாடிக்கையாளருடன் அதன் உறவைப் பேணுதல் மற்றும் வங்கியுடன் அல்லது வங்கியுடன் அல்லது அதன் மூலம் செய்யப்பட்ட கணக்குகள் அல்லது முதலீடுகள் அல்லது பிற எதிர்கால சேவைகள் அல்லது தயாரிப்புகளில் சேவைகளை வழங்குதல் அல்லது வழங்குதல்; வாடிக்கையாளர்(களுக்கு) எதிராக பாதகமான நடவடிக்கை எடுக்கும் நோக்கத்திற்காக அல்லது வங்கியின் தற்போதைய அல்லது எதிர்கால குறிப்புக்காக கடன் வரலாற்றை (வங்கியுடனான உறவு நிறுத்தப்பட்டாலும் இல்லாவிட்டாலும்) பராமரிக்கும் நோக்கத்திற்காக பொருந்தக்கூடிய நடைமுறைகளை மேற்கொள்ள வங்கியால் பயன்படுத்தப்படுகிறது.

- 15.4 பணத்தை ஏற்காமல் இருப்பதற்கான உரிமையையும் வாடிக்கையாளரின் விண்ணப்பத்தை நிராகரிக்கும் உரிமையையும் சூர்யோதய் வங்கி கொண்டுள்ளது.
- 15.5 NRE-SA இல் சம்பாதித்த வட்டிக்கு இந்தியாவில் வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. எனவே இந்தியாவில் வட்டிக்கு மூலத்தில் வரி விலக்கு ("TDS") மற்றும் செல்வ வரி ஆகியவற்றிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
- 15.6 தேவைப்படும் இடங்களில் துல்லியமான மற்றும் முழுமையான தகவல்களை வழங்க வாடிக்கையாளர் பொறுப்பேற்கிறார், மேலும் அவர் / அவள் சூர்யோதே வங்கிக்கு எப்போதும் வழங்கும் தகவல்களின் சரியான மற்றும் முழுமைக்கு அவரே பொறுப்பாவார்.
- 15.7 வாடிக்கையாளரால் வழங்கப்பட்ட தவறான தகவல்களால் எழும் விளைவுகளுக்கு சூர்யோதே வங்கி பொறுப்பேற்காது. தவறான தகவல்களை வழங்குவதன் விளைவாக ஏற்படும் எந்தவொரு பிழைக்கும் சூர்யோதய் வங்கி பொறுப்பேற்காது.
- 15.8 பதிவு செய்யப்பட்ட முகவரி, தொடர்பு விவரங்கள் மற்றும் குடியிருப்பு நிலை ஆகியவற்றில் மாற்றம் இருந்தால் வாடிக்கையாளர்கள் சூர்யோதே வங்கிக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.
- 15.9 வட்டி வீதங்கள் மற்றும் குறைந்தபட்ச வைப்புப் பெறுமதி என்பன எவ்வித முன்னறிவித்தலும் இன்றி மாற்றத்திற்கு உட்பட்டவையாகும்.
- 15.10 உள்முக மற்றும் வெளிவாரி பணம் அனுப்புதல் வசதிகள் தற்போது வெளிநாட்டு நாணயங்களில் கிடைக்கப்பெறவில்லை.

16. மறுவடிவமைப்பு செயல்முறை

- 16.1 என்.ஆர்.ஓ கணக்குகள் குடியுரிமை கணக்குகளாக மறுபெயரிடப்பட வேண்டும் அல்லது கணக்கு வைத்திருப்பவர் வேலைவாய்ப்புக்காக இந்தியாவிற்கு திரும்பியவுடன் மற்றும்/அல்லது குடியிருப்பு நிலையை மாற்றும்போது மூடப்பட வேண்டும்.
- 16.2 இந்தியாவில் வாழும் இந்தியர் ஒருவர் வெளிநாடு வாழ் இந்தியராக மாறும்போது, அவரது தற்போதைய ரெசிடென்ட் கணக்கை என்ஆர்ஓ கணக்கு என மறுபெயரிடலாம். "கணக்கு திறப்பு படிவம்" அல்லது "விண்ணப்பப் படிவம்" அல்லது "AOF" அடிப்படையில் புதிய NRE கணக்கைத் திறக்கலாம்.

- கணக்கின் இருப்பு வங்கியால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச சராசரி இருப்பு நிபந்தனைக்கு இணங்க இருக்க வேண்டும் மற்றும் கணக்கைத் திறக்கும் நேரத்தில் உங்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். இந்த மாதாந்த சராசரி மீதியை பராமரிக்கத் தவறினால், மாதாந்திர அடிப்படையில் & வங்கியால் தீர்மானிக்கப்பட்ட தேதியில் பொருந்தக்கூடிய அபராதம் விதிக்கப்படும்.

- நிலையான அறிவுறுத்தல்கள், பணம் செலுத்துவதை நிறுத்தும் வழிமுறைகள், காசோலை புத்தகங்கள் வழங்குதல், கேட்பு வரைவோலைகள், சம்பள ஆணைகள், ஏடிஎம் / டெபிட் கார்டுகளின் சூடான பட்டியலுக்கான கோரிக்கைகள், நகல் அட்டை / PIN வழங்கல் போன்ற நிதி மற்றும் நிதி அல்லாத இயல்புடைய எந்தவொரு சிறப்பு அறிவுறுத்தலும் எழுத்துப்பூர்வமாக மற்றும்/அல்லது செல்லுபடியாகும் இணைய வங்கி பயனர் ஐடி மூலம் தெரிவிக்கப்பட வேண்டும் (அத்தகைய வசதிக்கு பொருந்தக்கூடிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு), இல்லையெனில் அத்தகைய அறிவுறுத்தல்களுக்கு இணங்கியொழுது வங்கியைக் கட்டுப்படுத்தாது.
- எந்த நேரத்திலும், ஒரு வாடிக்கையாளர் இரட்டை குடியரிமை அந்தஸ்தை பராமரிக்க முடியாது; எனவே, சூர்யோதே வங்கிக்கு கணக்கு அமைப்பு/அந்தஸ்து என்.ஆர்.இ இலிருந்து குடியரிமை சேமிப்புக் கணக்குகளாக மாற்ற / மறுநியமனம் செய்ய சூர்யோதே வங்கிக்கு அவர்களின் நிலையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் வாடிக்கையாளர்கள்/கள் எழுத்துப்பூர்வமாகவும் முறையான அறிவிப்பு / ஆவணங்களுடனும் தெரிவிக்க வேண்டும். மறுவடிவமைப்புக்குப் பிறகு, கணக்கு எண் அப்படியே இருக்கும்.
- ஒரு கணக்கு மாதத்தின் நடுப்பகுதியில் ஒரு தயாரிப்பு மாறுபாட்டிலிருந்து மற்றொரு தயாரிப்பு மாறுபாட்டிற்கு மாறினால், அனைத்து கட்டணங்களும் புதிய தயாரிப்பு மாறுபாட்டிற்கு பொருந்தும் மற்றும் அதே மாத இறுதியிலிருந்து திறம்பட கட்டணம் வசூலிக்கப்படும் என்பதை நான் / நாங்கள் புரிந்துகொள்கிறோம்.
- நான் / நாங்கள் SSFBL இந்த இலவச அம்சங்கள் மற்றும் நன்மைகளை வெளிப்புற மூலம் சிறந்த முயற்சி அடிப்படையில் மட்டுமே வழங்குகிறது என்பதை ஒப்புக்கொள்கிறோம்
- / மூன்றாம் தரப்பு பங்குதாரர்கள் மற்றும் எஸ்.எஸ்.எஃப்.பி.எல் அல்லது அதன் ஊழியர்கள் ஒரு வரையறுக்கப்பட்ட பொறுப்பைக் கொண்டிருப்பார்கள் & எந்தவொரு சூழ்நிலையிலும், எந்தவொரு இழப்பு, சேதம் / உரிமைகோரல், இந்த தயாரிப்பின் கீழ் வாடிக்கையாளர்களால் பெறப்பட்ட இந்த மூன்றாம் தரப்பு நன்மைகள், அம்சங்கள் மற்றும் சேவைகளில் ஏதேனும் ஒன்றின் பயன்பாட்டிலிருந்து எழக்கூடிய எந்தவொரு இழப்பு, சேதம் / உரிமைகோரலுக்கும் அதிகப்பட்சம் ரூ .5,000 வரை மட்டுமே பொறுப்பாவார்கள். அதிகப்பட்சமாக ரூ .5,000 வரை பொறுப்பைத் தீர்ப்பது வங்கியின் விருப்பப்படி மட்டுமே இருக்கும் என்பதை நான் / நாங்கள் ஒப்புக்கொள்கிறோம் & இது தொடர்பாக வங்கியின் முடிவே இறுதியானது மற்றும் முடிவானது.
- இந்த கணக்கில் ஒரு தனி கட்டண அட்டவணை உள்ளது என்பதை நான் / நாங்கள் புரிந்துகொள்கிறோம், மேலும் வங்கியின் இணையதளத்தில் காட்சிக்கு கிடைக்கும் கூறப்பட்ட கட்டண அட்டவணைக்கு கட்டுப்படுவதற்கு நான் / நாங்கள் ஒப்புக்கொள்கிறோம் மற்றும் எங்கள் ஒப்புதலை வழங்குகிறோம்.

5. ஊழியர் சம்பள சேமிப்புக் கணக்கு

பணியாட்டொகுதியினர் இராஜினாமா செய்திருக்கும் சந்தர்ப்பத்தில், பணியாளர் கணக்கானது கிளாசிக் சேமிப்புக் கணக்காக (ரூ. 10,000 AMB) மாற்றப்படுவதுடன், அதன் பின்னர் அத்தகைய கணக்குகளுக்கு ஏற்புடையதான அனைத்து கட்டணங்களும் அறவிடப்படும்.

6. அடுத்த தலைமுறை சேமிப்புக் கணக்கு

அடுத்த தலைமுறை சேமிப்புக் கணக்கை இயக்கும் சூர்யோதே வங்கியில் கணக்கு வைத்திருக்கும் பத்து வயதுக்கு மேற்பட்ட மைனரை வாடிக்கையாளர் குறிக்க வேண்டும்:

- அத்தகைய கணக்கில் செயல்படும் முறை ஒற்றையாக இருக்கும். வாடிக்கையாளரின் பாதுகாவலர் / பெற்றோர் வாடிக்கையாளரின் சிறுபான்மை காலத்தில் மேற்கொள்ளப்பட்ட

பரிவர்த்தனைகளுக்கு பொறுப்பாவார்கள்.

- ரூபே கிளாசிக் டெபிட் கார்டு வாடிக்கையாளருக்கு தினசரி வரம்புகளுடன் பின்வருமாறு வழங்கப்படும்:
 - ஏடிஎம்: ரூ.
 - பிஓஎஸ் & இ-காம்: ரூ.2,000
- நாளாந்த கொடுக்கல் வாங்கல் எல்லையான ரூபா 2,000 உடன் இணைய வங்கிச் சேவை மற்றும் கையடக்கத் தொலைபேசி வங்கிச் சேவை சேவைகள் வாடிக்கையாளருக்கு வழங்கப்படும்.
- அடுத்த தலைமுறை சேமிப்புக் கணக்கில் இருப்பு எந்த நேரத்திலும் ரூ .1 லட்சத்தை தாண்டக்கூடாது (வங்கி தூண்டப்பட்ட வரவுகள் காரணமாக ரூ .1 லட்சத்தை மீறும்போது தவிர, எ.கா. வட்டி கிரெடிட்).
- வாடிக்கையாளருக்கு காசோலை புத்தகம் வழங்கப்படாது.
- சிறுபான்மையினர் வயதுக்கு வந்தவுடன், அடுத்த தலைமுறை சேமிப்புக் கணக்கின் கீழ் உள்ள சிறப்பு அம்சங்கள் திரும்பப் பெறப்படும். கணக்கை முடக்க வங்கிக்கு உரிமை உண்டு. சாதாரண சேமிப்புக் கணக்கிற்கு பொருந்தக்கூடிய வாடிக்கையாளர் (சிறியவர்) கணக்கு திறப்பு அனைத்து நடைமுறைகளையும் பூர்த்தி செய்த பின்னரே அத்தகைய முடக்கம் விடுவிக்கப்படும்

5. உங்கள் புன்னகை சேமிப்புக் கணக்கைப் பகிரவும்

"வாடிக்கையாளர்" என்பது சேமிப்புக் கணக்கு தொடர்பாக வங்கியுடன் ஏற்கனவே உறவு வைத்திருக்கும் நபரைக் குறிக்கும் (BSBDA, BSBDA சிறிய, சன்ரைஸ், சிறப்பு சேமிப்புக் கணக்கு மற்றும் அடுத்த தலைமுறை சேமிப்புக் கணக்கு வகைகள் தவிர) மற்றும் பின்வரும் தகுதியுடன் புதிய நிலையான வைப்புத்தொகையைத் திறக்கிறது:

- a. குறைந்தபட்ச FD தொகை: INR 10,000
- b. காலம்: குறைந்தபட்சம் 1 வருடம்
- c. பணம் செலுத்தும் விருப்பம்: மாதாந்திர பணம் செலுத்துதல்

ஷேர் யுவர் ஸ்மைல் சேமிப்புக் கணக்கு ஜீரோ பேலன்ஸ் கணக்காக இருக்கும், இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டி அடுக்கின் படி வட்டி பகுதி மாதாந்திர அடிப்படையில் வரவு வைக்கப்படும்

இயக்கம் உங்கள் புன்னகை சேமிப்பு கணக்கை பகிரவும்:

- அத்தகைய கணக்கில் செயல்படும் முறை ஒற்றையாக இருக்கும்.
- வாடிக்கையாளர் மாதத்திற்கு ஒரு முறை மாறுதல் மற்றும் விலகல் வசதியைப் பெறலாம்
- வாடிக்கையாளர் ஒரு நேரத்தில் நன்கொடை அளிப்பதற்கான ஒன்று அல்லது அதிகப்பட்சம் இரண்டு காரணங்களைத் தேர்ந்தெடுக்கலாம்
- வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்பு கணக்கு அல்லது நிலையான வைப்புத்தொகை / களிலிருந்து சம்பாதித்த வட்டியில் 10% முதல் 100% வரை நன்கொடை அளிக்கலாம். இரண்டு காரணங்களைத் தேர்ந்தெடுத்தால், பங்களிப்பு சமமாகப் பிரிக்கப்படும்

- வாடிக்கையாளர் காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நோக்கம்/களுக்கு நன்கொடை பெற வேண்டிய கால இடைவெளியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- வாடிக்கையாளருக்கு காசோலைப் புத்தகம் மற்றும் பற்று அட்டை வழங்கப்பட மாட்டாது.
- வருமான வரிச் சட்டத்தின் 80 ஜி பிரிவின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு 50% வரி விலக்கு வழங்கப்படும் தயவுசெய்து கவனிக்கவும்: வரி விலக்கு விகிதங்கள் CBDT அறிவிப்புகளின்படி மாற்றத்திற்கு உட்பட்டவை

6. வீடியோ KYC மூலம் கணக்கு திறப்பு

- நான் 18 வயதுக்கு மேற்பட்ட இந்தியாவில் வரி செலுத்துபவர்.
- நான் சூர்யோதய வங்கியின் தற்போதைய வாடிக்கையாளர் அல்ல
- நான் புரிந்துகொள்கிறேன், இந்த சேனல் மூலம் திறக்கப்பட்ட கணக்கு ஒரு பயனருக்கு மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது, அதை கூட்டாக வைத்திருக்க முடியாது
- எனது ஒப்புதல் மற்றும் ஆதார் அட்டையை சமர்ப்பித்ததன் அடிப்படையில் கணக்கு திறக்கப்படுகிறது. OTP அடிப்படையிலான சரிபார்ப்பைப் பயன்படுத்தி, வங்கிக்கு வழங்கப்பட்ட எனது ஆதார் எண்ணிலிருந்து UIDAI இன் தரவுத்தளத்திலிருந்து எனது தனிப்பட்ட விவரங்களைப் பெற வங்கிக்கு அதிகாரம் உள்ளது, இது KYC நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும். என்னால் வழங்கப்பட்ட தரவில் தோன்றக்கூடிய எந்தவொரு தவறான தகவலுக்கும் நான் பொறுப்பு அல்லது பொறுப்பு. என்னால் வழங்கப்பட்ட தகவல்களில் எந்தவொரு பிழைக்கும் வங்கி பொறுப்பேற்காது அல்லது பொறுப்பேற்காது. ஆதார் தரவுத்தளத்தில் இணைக்கப்பட்ட மற்றும் கிடைக்கும் எனது மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTP எண்ணை உறுதிப்படுத்திய / உள்ளிட்டால் மட்டுமே கணக்கைத் திறப்பது உறுதிப்படுத்தப்படும்.
- கணக்கைத் திறப்பதற்கான தரவுகளுக்கு நான் மட்டுமே பொறுப்பு.
- எந்தவொரு காரணத்திற்காகவும், தரவு பரிமாற்றத்தின் போது ஏற்படும் இழப்பு அல்லது சிதைவு, தொழில்நுட்ப தவறு அல்லது கணக்கைத் திறக்கும்போது பிழை ஆகியவற்றுக்கு வங்கி பொறுப்பேற்காது.
- வருமான வரித்துறையின் இணையதளம் மூலம் எனது பான் கார்டை ஆன்லைனில் சரிபார்க்க வங்கிக்கு இதன்மூலம் அதிகாரம் அளிக்கிறேன்.
- www.suryodaybank.com இல் அணுகக்கூடிய அனைத்து பொதுவான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுடன் நான் உடன்படுகிறேன்
- சூர்யோதே ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி லிமிடெட் உடன் கணக்கைத் திறப்பதை நிர்வகிக்கும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மற்றும் ஏடிஎம், தொலைபேசி வங்கி, டெபிட் கார்டுகள், மொபைல் பேங்கிங், நெட் பேங்கிங், மின்னஞ்சல் அறிக்கைகள் போன்ற பல்வேறு சேவைகளைப் படித்தேன், புரிந்துகொண்டேன் மற்றும் கட்டுப்படுவதாக இதன்மூலம் ஒப்புக்கொள்கிறேன்.
- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி அவ்வப்போது செய்யப்பட வேண்டிய அனைத்து திருத்தங்களும், வங்கியின் அறிவிப்புப்பலகை / இணையதளத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளபடி அல்லது எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, இந்த படிவத்தில் பட்டியலிடப்பட்டுள்ள வசதிகள் உட்பட ஆனால் அவை மட்டுமே அல்லாமல், வங்கியால் வழங்கப்படும் பல்வேறு சேவைகள் தொடர்பானவை அனைத்தும் என்னைக் கட்டுப்படுத்தும்.

- எனக்கு எந்த முன்னறிவிப்பும் கொடுக்காமல் வங்கி அதன் சொந்த விருப்பத்தின் பேரில் எந்தவொரு சேவையையும் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ நிறுத்தலாம் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.
- அவ்வப்போது பொருந்தக்கூடிய சேவைக் கட்டணங்களுக்காக வங்கி எனது கணக்கில் பணம் எடுக்கலாம் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.
- ஆவணங்கள் மற்றும் கணக்கு திறப்பு படிவம் இருந்தபோதிலும், கணக்கு திறப்பதற்கான விண்ணப்பத்தை ஏற்க / நிராகரிக்கும் உரிமையை வங்கி கொண்டுள்ளது. இது தொடர்பாக வங்கியின் முடிவே இறுதியானது.
- இடமாற்றம் அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக முகவரி மாறினால், அத்தகைய மாற்றம் ஏற்பட்ட 2 வாரங்களுக்குள் சரியான முகவரி ஆதாரத்துடன் புதிய முகவரியை வங்கிக்கு தெரிவிக்கிறேன்.
- இணைக்கப்பட்ட கணக்கில் பரிவர்த்தனைகள் எனது முறையான ஆதாரங்களிலிருந்து மட்டுமே செய்யப்படும் என்றும் சட்டத்திற்கு முரணான எந்த நோக்கத்திற்காகவும் கணக்கு பயன்படுத்தப்படாது என்றும் அறிவிக்கிறேன்.
- ஆரம்பகால மோசடிகள் ஏதேனும் இருந்தால் அவற்றைக் கண்டறிய அன்றாட பரிவர்த்தனைகளையும் நான் கண்காணிப்பேன்.
- மேலே வழங்கப்பட்ட தகவல்கள் உண்மையானவை மற்றும் என் அறிவுக்கு எட்டியவரை சரியானவை என்பதை இதன்மூலம் அறிவிக்கிறேன்.
- சூர்யோதே ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி லிமிடெட் உடன் கணக்கைத் திறப்பதை நிர்வகிக்கும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மற்றும் ஏடிஎம், தொலைபேசி வங்கி, டெபிட் காட்டுகள், மொபைல் பேங்கிங், நெட் பேங்கிங், மின்னஞ்சல் அறிக்கைகள் போன்ற பல்வேறு சேவைகளைப் படித்தேன், புரிந்துகொண்டேன் மற்றும் கட்டுப்படுவதாக இதன்மூலம் ஒப்புக்கொள்கிறேன்.
- எனக்கு முன்னறிவிப்பின்றி வங்கி அதன் சொந்த விருப்பத்தின் பேரில் எந்தவொரு சேவையையும் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ நிறுத்துவதற்கு நான் ஒப்புக்கொள்கிறேன்.
- ஆவணங்கள் மற்றும் கணக்கு திறப்பு படிவம் இருந்தபோதிலும், பின்வருவனவற்றை ஏற்றுக்கொள்வதற்கு / நிராகரிப்பதற்குமான உரிமையை வங்கி கொண்டுள்ளது கணக்கு திறப்பதற்கான விண்ணப்பம். இது தொடர்பாக வங்கியின் முடிவே இறுதியானது.
- சந்தைப்படுத்தல் நோக்கங்களுக்காக வங்கி / அதன் நிர்வாகி மூலம் தொலைபேசி / மொபைல் / எஸ்எம்எஸ் / வாட்ஸ்அப் / மின்னஞ்சல் மூலம் தகவல் / சேவையைப் பெற நான் ஒப்புக்கொள்கிறேன்.
- அனைத்து கணக்குகளும் தயாரிப்பு மாறுபாட்டின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட சராசரி இருப்பை பராமரிக்க வேண்டும்
- நிர்ணயிக்கப்பட்ட சராசரி நிலுவைத் தொகையை பராமரிக்க முடியாத பட்சத்தில், அவ்வப்போது கட்டண அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணங்கள் பொருந்தும்
- வீடியோ மூலம் சேமிப்பு கணக்கு சூர்யோதே வங்கி கிளைகள் இருக்கும் நகரங்கள் / இடங்களில் வசிக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கேஓய்சி செயல்முறை கிடைக்கும் மற்றும் அத்தகைய கணக்குகளை வங்கிக் கிளை மூலம் சர்வீஸ் செய்ய முடியும்.

வீடியோ KYC செயல்முறை மூலம் திறக்கப்பட்ட அத்தகைய சேமிப்புக் கணக்கை மேலே சென்று மூடுவதற்கான உரிமை வங்கிக்கு உள்ளது, அங்கு OVD / Lat Long Location check மூலம் அடையாளம் காணப்பட்ட வாடிக்கையாளர் முகவரி சூர்யோதே வங்கிக்கு அதன் வங்கிக் கிளைகள் இல்லாத நகரத்தில் உள்ளது.

https://locate.suryodaybank.com/#/கிளைகளின்_பட்டியலுக்கு_இங்கே கிளிக் செய்யவும்.

7. கார்ப்பரேட் சம்பளக் கணக்கு

- மாதாந்திர சம்பளம் தொடர்ச்சியாக 3 மாதங்களுக்கும் மேலாக கார்ப்பரேட் சம்பளக் கணக்கில் வரவு வைக்கப்படாவிட்டால், கார்ப்பரேட் சம்பளக் கணக்கின் கீழ் உள்ள சிறப்பு அம்சங்கள் திரும்பப் பெறப்படும். இந்த கணக்கு ஆதித்யா சேமிப்பு கணக்காக (ரூ.5000 ஏ.எம்.பி) கருதப்படும், மேலும் அத்தகைய கணக்குகளுக்கு பொருந்தக்கூடிய அனைத்து கட்டணங்களும் அதன் பிறகு வசூலிக்கப்படும்.

8. நடப்புக் கணக்குகள்

- தற்போதுள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, எந்தவொரு நடப்புக் கணக்கையும் திறப்பதற்கு வங்கியின் ஏதேனும் ஒரு கிளையிலோ அல்லது வேறு எந்த வங்கியிலோ ஏற்கனவே உள்ள கடன் வசதிகளை அறிவிக்க வேண்டும் என்பதை நான் / நாங்கள் புரிந்துகொள்கிறோம்.
- எந்தவொரு வங்கியினாலும் அனுபவிக்கும் அத்தகைய கடன் வசதிகளின் விபரங்களை கணக்கு ஆரம்பிக்கும் படிவத்தில், அதில் தேவையான மாதிரிப் படிவத்தின் பிரகாரம் நான்/நாம் வெளிப்படுத்த வேண்டும்.
- அத்தகைய வங்கி/கனிடமிருந்து தேவையான ஆட்சேபனை இல்லை சான்றிதழ்/களைப் பெற்று, கணக்கு திறக்கப்படுவதற்கு முன்பு அதை / அவற்றை உங்களிடம் ஒப்படைக்க நான் / நாங்கள் பொறுப்பேற்கிறோம்.
- வங்கி எனக்கு/எங்களுக்கு அவ்வப்போது வழங்கக்கூடிய மிகைப் பற்றுகளின் தொகைகளை, அதன் மீதான வட்டியுடன் சேர்த்து, நிபந்தனையின்றிய, கோரிக்கையின் பேரில் வங்கிக்கு திருப்பிச் செலுத்த நான்/நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.
- வங்கி எனக்கு எந்தவொரு கடன் வசதியையும் வழங்க கடமைப்பட்டுள்ளது என்பதை இது குறிக்காது என்பதை நான் / நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.
- ஒரு கணக்கு மாதத்தின் நடுப்பகுதியில் ஒரு தயாரிப்பு மாறுபாட்டிலிருந்து மற்றொன்றுக்கு மாறினால், அனைத்து கட்டணங்களும் புதிய தயாரிப்பு மாறுபாட்டிற்கு பொருந்தும் மற்றும் அதே மாத இறுதியிலிருந்து அமலுக்கு வரும் என்பதை நான் / நாங்கள் புரிந்துகொள்கிறோம்.

9. வதிவற்றோர் நிலையான வைப்புகள்

- ஒரு நிலையான வைப்புத்தொகை நடைமுறைக்கு வரும் தேதி, கணக்கில் வைக்கப்பட்டுள்ள அத்தகைய வைப்புத்தொகைகள் சூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியால் பெறப்பட்ட / வரவு வைக்கப்பட்ட தேதியாகும்.
- எந்த டெபாசிட்டுக்கும் செக்/செக்குகளின் ரியலைசேஷனின் எதிர்பார்ப்பில் எந்த ஃபிக்ஸ்ட் டெபாசிட் அட்வைஸும் வழங்கப்படாது மற்றும் உண்மையான பணம்/டெபாசிட் தொகை பெறப்பட்ட பிறகு மட்டுமே வழங்கப்படும்.
- பணத்தை ஏற்காமல் இருப்பதற்கான உரிமையையும் வாடிக்கையாளரின் விண்ணப்பத்தை நிராகரிக்கும் உரிமையையும் சூர்யோதய் வங்கி கொண்டுள்ளது.
- விடுமுறை நாட்களிலும் வேலை அல்லாத நாட்களிலும் பெறப்படும் விண்ணப்பங்கள் அடுத்த வேலை நாளில் நடவடிக்கை எடுக்கப்படும்.

- 2 மற்றும் 4 வது சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை அல்லது விடுமுறை நாட்களில் நிலையான வைப்புகளை திறப்பதற்கான கோரிக்கைகள் பெறப்பட்டால், நிலையான வைப்புத்தொகை அடுத்த வணிக வேலை நாளின் மதிப்பு தேதியுடன் திறக்கப்படும்.
- வங்கியுடன் புதுப்பிக்கப்பட்ட அவரது பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரியில் வாடிக்கையாளருக்கு மின்னணு நிலையான வைப்பு ஆலோசனை அனுப்பப்படும். இருப்பினும், குறிப்பிட்ட கோரிக்கைகளின் பேரில் நிலையான வைப்புத்தொகை ஆலோசனை வாடிக்கையாளருக்கு கிடைக்கச் செய்யப்படலாம்.
- NRE-FD இல் சம்பாதித்த வட்டிக்கு இந்தியாவில் வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. எனவே மூலத்தில் வரி விலக்கிலிருந்து வட்டிக்கு விலக்கு அளிக்கப்படுகிறது ("TDS") மற்றும் செல்வ வரி.
- NRO-FD இல் சம்பாதித்த வட்டி பொருந்தக்கூடிய விகிதங்களில் மூலத்தில் வரி விலக்குக்கு ("TDS") உட்பட்டது.
- இந்திய ரூபாய் நிலையான வைப்புத்தொகைகளில் வட்டி காலாண்டு / மாதாந்திர இடைவெளியில் கணக்கிடப்படுகிறது / செலுத்தப்படுகிறது மற்றும் அத்தகைய நிலையான வைப்புத்தொகைகள் திறக்கப்பட்ட மதிப்பு தேதியில் பொருந்தக்கூடிய விகிதங்கள், அவ்வப்போது சூர்யோதய வங்கியால் நிர்ணயிக்கப்பட்ட விகிதத்தின்படி.
- சூர்யோதய வங்கி மூத்த குடிமக்களால் திறக்கப்பட்ட என்ஆர்ஐ ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு மாறுபட்ட வட்டி விகிதங்களை வழங்கவில்லை.
- அத்தகைய தனிநபர் வைப்புத்தொகைக்கு பொருந்தக்கூடிய வட்டி விகிதம் அத்தகைய நிலையான வைப்புத்தொகைகளின் மொத்தத் தொகைக்கு பொருந்தக்கூடிய விகிதத்தை விட அதிகமாக இருக்கும் ஒரு தவணைக்கால வாளியில் ஒரே நாளில் வாடிக்கையாளர்கள் பல வைப்புகளை செய்யக்கூடாது.
- நியமனம் நடைமுறையில் உள்ள நிலையான வைப்புத்தொகையை வைத்திருக்கும் வாடிக்கையாளர் இறந்துவிட்டால், நிலையான வைப்புத்தொகையின் முதிர்ச்சிக்கு முன்னரே அல்லது பின்னரே எந்த நேரத்திலும் நியமனதாரர் நிலையான வைப்புத்தொகையை பணமாக்க உரிமை உண்டு. மேற்கூறிய நோக்கத்திற்காக, எஞ்சியிருக்கும் நாமினி வாடிக்கையாளரின் இறப்புச் சான்றுடன் சூர்யோதய வங்கியின் கிளை மேலாளருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
- ஒரு வாடிக்கையாளர் இறந்துவிட்டால், அவர் இறக்கும் நேரத்தில் நாமினி நடைமுறையில் இல்லை என்றால், சூர்யோதய வங்கி நிலுவைத் தொகையை செலுத்தும் இறந்த வாடிக்கையாளருக்கு, சூர்யோதய வங்கியின் நிலையான கொள்கைகள் மற்றும் நடைமுறைகளின்படி அவரது / அவள் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு.
- இறந்த வாடிக்கையாளரின் NRO நிலையான வைப்புக் கணக்கிலிருந்து NRI நியமனதாரருக்கு செலுத்த வேண்டிய / செலுத்த வேண்டிய தொகை, அத்தகைய NRI நியமனதாரரின் NRO கணக்கில் இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட டீலர் / அங்கீகரிக்கப்பட்ட வங்கியில் வரவு வைக்கப்படும்.
- NRE FD 1 வருட காலத்திற்குள் முன்கூட்டியே மூடப்பட்டால் வட்டி செலுத்தப்படாது. கால வைப்புத்தொகையை முன்கூட்டியே திரும்பப் பெற்றால், பொருந்தக்கூடிய வட்டி விகிதம்

பின்வருவனவற்றை விட குறைவாக இருக்கும்:

- (i) உண்மையான ஒப்பந்த வைப்பு விகிதம்
- (ii) வைப்புத்தொகை வங்கியில் இருக்கும் தவணைக்காலத்திற்கு வைப்புத்தொகையை முன்பதிவு செய்யும் நேரத்தில் பொருந்தும் விகிதம்.

மேலும், வங்கி அவ்வப்போது முன்கூட்டியே பணம் எடுப்பதற்கு பொருந்தும் அபராதம் அவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதத்தில் விதிக்கப்படும்.

இதுபோன்ற அனைத்து முன்கூட்டிய திரும்பப் பெறுதல்களுக்கும் அபராத வட்டி விகிதம் தற்போது 1% ஆகும்.

வைப்புத்தொகையாளர் இறந்துவிட்டால், கால வைப்புகளை முன்கூட்டியே முடித்துக்கொள்ள அனுமதிக்கப்படும். அவ்வாறு முன்கூட்டியே திரும்பப் பெறுவதற்கு எந்த அபராதக் கட்டணமும் விதிக்கப்படாது. கால வைப்புத்தொகையை முன்கூட்டியே திரும்பப் பெறும் மற்ற அனைத்து நேர்வுகளிலும், அபராத கட்டணம் விதிக்கப்படும்.

- தேவைப்படும் இடங்களில் துல்லியமான மற்றும் முழுமையான தகவல்களை வழங்க வாடிக்கையாளர் பொறுப்பேற்கிறார், மேலும் அவர் / அவள் சூர்யோதே வங்கிக்கு எப்போதும் வழங்கும் தகவல்களின் சரியான மற்றும் முழுமைக்கு அவரே பொறுப்பாவார்.
- வாடிக்கையாளரால் வழங்கப்பட்ட தவறான தகவல்களால் எழும் விளைவுகளுக்கு சூர்யோதே வங்கி பொறுப்பேற்காது. தவறான தகவல்களை வழங்குவதன் விளைவாக கவனக்குறைவாக இல்லாத எந்தவொரு பிழைக்கும் சூர்யோதே வங்கி பொறுப்பேற்காது.
- பதிவு செய்யப்பட்ட முகவரி, தொடர்பு விவரங்கள் மற்றும் குடியிருப்பு நிலை ஆகியவற்றில் மாற்றம் இருந்தால் வாடிக்கையாளர்கள் சூர்யோதே வங்கிக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.
- இந்த நிலையான வைப்புகளின் விதிமுறைகளின்படி கிடைக்கும் நன்மைகள் தொடர்பாக பொருந்தக்கூடிய அனைத்து வரிகள், கடமைகள், தீர்வைகள் அல்லது பிற சட்டரீதியான நிலுவைத் தொகைகள் மற்றும் கட்டணங்கள் வாடிக்கையாளரிடமிருந்து மீட்டெடுக்கப்படும்.
- நிலையான வைப்புத்தொகைக்கு எதிரான கடன் தற்போது அனுமதிக்கப்படாது.
- NRO சேமிப்புக் கணக்கிலிருந்து வரும் நிதியை NRE நிலையான வைப்புத்தொகையைத் திறக்க பயன்படுத்த முடியாது.
- என்ஆர்ஓ நிதியை என்ஆர்ஓ கணக்குகளுக்கு மாற்ற முடியாது.
- திறத்தல் / மூடுதல் / புதுப்பித்தல் / நீங்கள் வழங்கிய விவரங்கள் தவறானவை / முழுமையற்றவை என்றால் சூர்யோதே வங்கி எந்தவொரு பொறுப்பையும் ஏற்காது, மேலும் உங்கள் உரிமைகோரல்களுக்கு பொறுப்பேற்காது.
- NRE FD-க்கான குறைந்தபட்ச தவணைக்காலம் 1 ஆண்டு மற்றும் அதிகபட்ச தவணைக்காலம் 10 ஆண்டுகள்.
- NRO FD-க்கான குறைந்தபட்ச தவணைக்காலம் 7 நாட்கள் மற்றும் அதிகபட்ச தவணைக்காலம் 10 ஆண்டுகள் ஆகும்.
- வட்டி வீதங்கள் மற்றும் குறைந்தபட்ச வைப்புப் பெறுமதி என்பன எவ்வித முன்னறிவித்தலும் இன்றி மாற்றத்திற்கு உட்பட்டவையாகும்.

10. நிலையான வைப்புகள்

- நிலையான வைப்புத்தொகைகள் மீதான வட்டி மீது மூலத்தில் வரி கழிக்கப்படுவதற்கு பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் வங்கி வழங்கும் சான்றிதழை நான் / நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.
- ஃபிக்ஸ்ட் டெபாசிட் / ரிக்கரிங் டெபாசிட்டுகளுக்கு, படிவம் 121 ஏற்றுக்கொள்ளப்படும் மற்றும் வட்டியில் TDS பிடிக்கப்படாது, நான்-சீனியர் சிட்டிசன்களுக்கு வட்டி வருமானம்/சாத்தியமான வருமானம் ₹4,00,000 வரை இருந்தால் மற்றும் சீனியர் சிட்டிசன்களுக்கு ₹12,00,000 வரை இருந்தால்.
- எனது/எங்களது நிலையான வைப்புத்தொகையின் முதிர்ச்சியின் போது, அகற்றுவது குறித்து எனது/எங்களது எழுத்துப்பூர்வ அறிவுறுத்தல்கள் இல்லாத நிலையில், வைப்புத்தொகையின் அதேபோன்ற தற்போதுள்ள தவணைக்காலத்திற்கு நடப்பு வட்டி விகிதங்களில் அதன் திரட்டப்பட்ட வட்டியுடன் வைப்புத்தொகையை புதுப்பிக்க வங்கி அதன் விருப்பப்படி உரிமையைக் கொண்டுள்ளது என்பதை நான் / நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.
- கூட்டு வைப்புத்தொகையைப் பொறுத்தவரை, எனது அறிவுறுத்தல்கள் அல்லது அனைத்து கூட்டு வைப்பாளர்களின் அறிவுறுத்தல்களின் அடிப்படையில் எனது நிலையான வைப்புத்தொகை முன்கூட்டியே திரும்பப் பெறப்பட்டால், வங்கி மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் நடைமுறையில் உள்ள விதிமுறைகளுக்கு இணங்க ஏற்கனவே செலுத்தப்பட்ட வட்டி அல்லது அபராதம் ஏதேனும் இருந்தால், அதை வங்கி மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் நடைமுறையில் உள்ள விதிமுறைகளுக்கு இணங்க வசூலிக்க வங்கிக்கு உரிமை உண்டு என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.
- வைப்புத்தொகை முன்பதிவு செய்யப்பட்ட கிளையைப் பொருட்படுத்தாமல், எந்தவொரு கிளையிலும் முதிர்வு அல்லது முன்கூட்டியே திரும்பப் பெறும்போது வங்கி நிலையான வைப்புத் தொகையை செலுத்தும் என்பதை நான் / நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.

கால வைப்புத்தொகையை முன்கூட்டியே திரும்பப் பெற்றாலோ அல்லது பகுதியளவு திரும்பப் பெற்றாலோ, பொருந்தக்கூடிய வட்டி விகிதம் பின்வருவனவற்றில் குறைவாக இருக்கும்:

(iii) உண்மையான ஒப்பந்த வைப்பு விகிதம்

(iv) வைப்புத்தொகை வங்கியில் இருக்கும் தவணைக்காலத்திற்கு வைப்புத்தொகையை முன்பதிவு செய்யும் நேரத்தில் பொருந்தும் விகிதம்.

மேலும், வங்கி அவ்வப்போது முன்கூட்டியே பணம் எடுப்பதற்கு பொருந்தும் அபராதம் அவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதத்தில் விதிக்கப்படும்.

இதுபோன்ற அனைத்து முன்கூட்டிய திரும்பப் பெறுதல்களுக்கும் அபராத வட்டி விகிதம் தற்போது 1% ஆகும்.

வைப்புத்தொகையாளர் இறந்துவிட்டால், கால வைப்புகளை முன்கூட்டியே முடித்துக்கொள்ள அனுமதிக்கப்படும். அவ்வாறு முன்கூட்டியே திரும்பப் பெறுவதற்கு எந்த அபராதக் கட்டணமும் விதிக்கப்படாது. கால வைப்புத்தொகையை முன்கூட்டியே திரும்பப் பெறும் மற்ற அனைத்து நேர்வுகளிலும், அபராத கட்டணம் விதிக்கப்படும்.

- 1 வருட காலத்திற்கு முன்பதிவு செய்யப்பட்ட ஒட்டுமொத்த நிலையான வைப்புத்தொகையை மட்டுமே முன்கூட்டியே திரும்பப் பெறுவதற்கு அபராதம் விதிக்கப்படாது.
- கால வைப்பு / தொடர் வைப்புத்தொகையை திறக்க முடியாவிட்டால், காரணங்களைப் பொருட்படுத்தாமல், டெபாசிட் செய்யப்பட்ட ஆரம்ப நிதி சேமிப்பு வங்கி வட்டியுடன் திருப்பித்

தரப்படும் என்பதை நான் / நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்

- உள்நாட்டு வைப்புகளைப் பொறுத்தவரை, முன்பதிவு செய்த தேதியிலிருந்து 7 நாட்களுக்குள் வைப்புத்தொகை பணமாக்கப்பட்டால் வட்டி செலுத்தப்படாது.
- வைப்புத்தொகையை முன்கூட்டியே திரும்பப் பெறும்போது, வங்கியின் முன்கூட்டியே திரும்பப் பெறும் பிரிவு பொருந்தும்.
- வைப்புத்தொகையாளர் (கள்) பான் சமர்ப்பிக்காதது தற்போதுள்ள வருமான வரி விதிகளின்படி பொருந்தக்கூடிய அதிக TDS விகிதத்தை ஈர்க்கும்.
- கால வைப்புத்தொகையை முன்பதிவு செய்யும் நேரத்தில் வங்கியில் பதிவு செய்யப்பட்ட முதிர்வு வழிமுறைகளின்படி வைப்புத்தொகையை திருப்பிச் செலுத்துதல் / புதுப்பித்தல் பாதிக்கப்படும்.
- FD அட்வைஸ் டெபாசிட்டர்/டெபாசிட்டர்களின் எழுத்துப்பூர்வ அங்கீகாரக் கடிதத்துடன் மட்டுமே மூன்றாம் தரப்பினரால் சேகரிக்கப்படலாம், அதில் மூன்றாம் தரப்பின் கையொப்பங்கள் இணைக்கப்பட்டு டெபாசிட்டர்/டெபாசிட்டர்களால் சான்றளிக்கப்பட்டிருக்க வேண்டும். இருப்பினும், உங்கள் FD அட்வைஸ் மூன்றாம் தரப்பு மூலம் சேகரிக்கப்பட்டிருந்தால், தயவுசெய்து உடனடியாக உங்கள் அடிப்படை கிளையில் FD கணக்கு எண் விவரங்களைத் தந்து அதன் நம்பகத்தன்மையைச் சரிபார்க்கவும்.
- பணம் பெறுவதற்கு அல்லது புதுப்பித்தல் அல்லது பணம் செலுத்தும் வழிமுறைகளை மாற்றுவதற்கு, வாடிக்கையாளர்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நிலுவைத் தேதிக்கு ஒரு நாள் முன்னதாக ஆலோசனையை வழங்குகிறார்கள்.
- ஒரு கால வைப்பு (TD) முதிர்ச்சியடைந்து வருமானம் செலுத்தப்படாவிட்டால், வங்கியில் உரிமை கோரப்படாத தொகை சேமிப்புக் கணக்கிற்கு பொருந்தக்கூடிய வட்டி விகிதத்தை ஈர்க்கும் அல்லது முதிர்ச்சியடைந்த TD மீதான ஒப்பந்த வட்டி விகிதம், இதில் எது குறைவோ அது
- தனி வட்டி மாதாந்தம், அரையாண்டு அல்லது முதிர்ச்சியின் போது வழங்கப்படும் வட்டி காலம், வைப்புத்தொகையின் வகை மற்றும் வாடிக்கையாளரின் அறிவுறுத்தல்களைப் பொறுத்தது. மாதாந்திர பே-அவுட்களுக்கான வட்டி விகிதங்களின்படி தள்ளுபடி செய்யப்படுகிறது. ஒட்டுமொத்த வைப்புத்தொகையில் வட்டி காலாண்டுக்கு ஒருமுறை கூட்டப்பட்டு முதிர்ச்சியின் போது மட்டுமே செலுத்தப்படுகிறது.
- 182 நாட்களுக்கும் குறைவான தவணைக்காலம் கொண்ட கால வைப்புகளுக்கு, எளிய வட்டி முறையின்படி வட்டி கணக்கிடப்பட்டு முதிர்ச்சிக்காக செலுத்தப்படும்
- ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் முதிர்ச்சியடையும் அனைத்து கால வைப்புகளும் ஞாயிற்றுக்கிழமை அல்லது விடுமுறை நாட்களைப் பொருட்படுத்தாமல் முதிர்வுத் தேதியில் மூடப்படும் மற்றும் முதிர்வுத் தொகை நிதி பரிமாற்றம் / NEFT மூலம், கால வைப்பு கணக்கில் பதிவுசெய்யப்பட்ட முதிர்வு தேதியில் எங்கள் வங்கிக் கணக்கில் அனுப்பப்படும். கால வைப்புகளை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டால், இடைப்பட்ட விடுமுறைக்கான வட்டி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். இடைப்பட்ட விடுமுறைக்கான அத்தகைய வட்டி செலுத்துதல் நிலையான வைப்புத்தொகையின் வகையைப் பொறுத்து அசல் / முதிர்வு மதிப்பின் அடிப்படையில் ஒப்பந்த விகிதத்தில் இருக்கும், அதாவது வழக்கமான அல்லது மறு முதலீடு.

• **முன்கூட்டியே திரும்பப் பெறும் வசதி இல்லாமல் மொத்த நிலையான வைப்புத்தொகைகளுக்கு (ரூ. 3 கோடி மற்றும் அதற்கு மேல்):**

- நிலையான வைப்புத்தொகையில் முன்கூட்டியே திரும்பப் பெறும் வசதி இல்லை,

அதாவது அத்தகைய வைப்புத்தொகையின் காலம் முடிவடைவதற்கு முன்பு வைப்புத்தொகையாளரால் நிலையான வைப்புத்தொகையை மூட முடியாது. எவ்வாறாயினும், பின்வரும் விதிவிலக்கான சூழ்நிலைகளில் இந்த வைப்புத்தொகைகளை முன்கூட்டியே திரும்பப் பெற வங்கி அனுமதிக்கலாம்: எந்தவொரு சட்டரீதியான மற்றும்/அல்லது ஒழுங்குமுறை ஆணையம் அல்லது இறந்த உரிமைகோரல் தீர்வு வழக்குகளிலிருந்து ஏதேனும் வழிகாட்டுதல் ஏற்பட்டால். வைப்புத்தொகையின் அளவைப் பொருட்படுத்தாமல், தனிநபர்கள் மற்றும் இந்து பிரிக்கப்படாத குடும்பங்களின் (HUF) கால வைப்புத்தொகையை முன்கூட்டியே திரும்பப் பெற வங்கிகள் பொதுவாக மறுக்கக்கூடாது.

□ "முன்கூட்டியே திரும்பப் பெறாத திட்டத்தின் கீழ் முன்பதிவு செய்யப்பட்ட நிலையான வைப்புகளுக்கு எதிராக ஓவர் டிராஃப்ட் வசதியை வங்கி வழங்காது."

- தவணை தேதியில் மொத்த நிலையான வைப்புகளுக்கான ஆட்டோ புதுப்பித்தல் வசதி கிடைக்காது.
- நிலையான / கால வைப்புக் கணக்குகள் 'ஒன்று அல்லது உயிர் பிழைத்தவர்' என்ற செயல்பாட்டு அறிவுறுத்தல்களுடன் திறக்கப்பட்டால், முதிர்வின்போது வைப்புத் தொகையைச் செலுத்துவதற்கு இரு வைப்பாளர்களின் கையொப்பங்களும் பெறப்பட வேண்டியதில்லை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், வைப்புத்தொகையை முதிர்ச்சிக்கு முன்பே செலுத்த வேண்டும் என்றால், இரு வைப்புதாரர்களின் கையொப்பங்களைப் பெற வேண்டும். செயல்பாட்டு அறிவுறுத்தல் 'ஒன்று அல்லது சர்வைவர்' மற்றும் வைப்புத்தொகையாளர்களில் ஒருவர் முதிர்ச்சிக்கு முன்பே காலாவதியாகிவிட்டால், இறந்த கூட்டு வைத்திருப்பவரின் சட்டப்பூர்வ வாரிசுகளின் ஒப்புதல் இல்லாமல் நிலையான / கால வைப்புத்தொகையை முன்கூட்டியே செலுத்த அனுமதிக்கப்படாது. இருப்பினும், முதிர்ச்சியின் போது உயிர் பிழைத்தவருக்கு பணம் செலுத்துவதற்கு இது தடையாக இருக்காது.
- ஆணை 'முன்னாள் அல்லது சர்வைவர்' என்றால், 'முந்தையவர்' மட்டுமே நிலையான / கால வைப்புத்தொகையின் முதிர்ந்த தொகையை இயக்க / திரும்பப் பெற முடியும், இருவரும் உயிருடன் இருக்கும்போது. இருப்பினும், வைப்புத் தொகையை முதிர்ச்சிக்கு முன்பே செலுத்த வேண்டுமென்றால், இரு வைப்பாளர்களின் கையொப்பம் பெறப்பட வேண்டும். நிலையான / கால வைப்புத்தொகையின் முதிர்ச்சிக்கு முன்பே முந்தையது காலாவதியாகிவிட்டால், 'சர்வைவர்' முதிர்ச்சியின் போது வைப்புத்தொகையை திரும்பப் பெறலாம். எவ்வாறாயினும், முன்கூட்டியே திரும்பப் பெறுவதற்கு இரு தரப்பினரின் ஒப்புதலும் தேவைப்படும், இருவரும் உயிருடன் இருக்கும்போது, வைப்புத்தொகையாளர்களில் ஒருவர் இறந்துவிட்டால், உயிருடன் இருக்கும் வைப்புத்தொகையாளர் மற்றும் இறந்தவரின் சட்டப்பூர்வ வாரிசுகளின் ஒப்புதல் தேவைப்படும்.
- கூட்டு வைப்புத்தொகையாளர்கள் நிலையான / கால வைப்புகளை முன்கூட்டியே திரும்பப் பெற விரும்பினால், 'ஒன்று அல்லது உயிர் பிழைத்தவர்' அல்லது 'முன்னாள் அல்லது சர்வைவர்' என்ற ஆணைக்கு இணங்க, அவ்வாறு செய்ய வங்கிகளுக்கு திறந்திருக்கும், அவர்கள் அந்த நோக்கத்திற்காக வைப்புத்தொகையாளர்களிடமிருந்து ஒரு குறிப்பிட்ட கூட்டு ஆணையைப் பெற்றிருந்தால். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், "ஒன்று அல்லது உயிர் பிழைத்தவர்" அல்லது "முன்னாள் அல்லது உயிர் பிழைத்தவர்" ஆணை கொண்ட கால வைப்புகளைப் பொறுத்தவரை, கூட்டு வைப்புத்தொகையாளர்களிடமிருந்து கூட்டு ஆணை இருந்தால் மட்டுமே, எஞ்சியிருக்கும் கூட்டு வைப்புத்தொகையாளர் மற்றொருவர் இறந்தவுடன் வைப்புத்தொகையை முன்கூட்டியே திரும்பப் பெற வங்கிகள் அனுமதிக்கப்படுகின்றன.

- கூட்டு வைப்புத்தொகை வைத்திருப்பவர்கள் ஒரு நிலையான வைப்புத்தொகையை வைக்கும் நேரத்தில் அல்லது வைப்புத்தொகையின் காலம் / காலத்தின் போது எந்த நேரத்திலும் ஆணையை வழங்க அனுமதிக்கப்படலாம். அத்தகைய ஆணை பெறப்பட்டால், இறந்த கூட்டு வைப்புதாரரின் சட்டப்பூர்வ வாரிசுகளின் ஒப்புதலைப் பெறாமல் எஞ்சியிருக்கும் வைப்புத்தொகையாளரால் கால / நிலையான வைப்புகளை முன்கூட்டியே திரும்பப் பெற வங்கிகள் அனுமதிக்கலாம். அவ்வாறு முன்கூட்டியே திரும்பப் பெறுவதற்கு அபராதம் விதிக்கப்படாது என்றும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.
- 'ஒன்று அல்லது சர்வைவர்' அடிப்படையில் இரண்டு வைப்புத்தொகையாளர்களின் கூட்டுப் பெயர்களில் ஒரு நிலையான வைப்புக் கணக்கு திறக்கப்பட்டால், அந்த கூட்டு வைப்புத்தொகையாளர்கள் ஏற்கனவே 'ஒன்று அல்லது சர்வைவர்' அறிவுறுத்தல்களின் பேரில் தங்கள் பெயர்களில் சேமிப்பு வங்கிக் கணக்கை வைத்திருந்தால், நிலையான வைப்புத்தொகையின் முதிர்ச்சியின் போது, முதிர்ச்சியடைந்த நிலையான வைப்புத்தொகையின் வருமானம் ஏற்கனவே வங்கியில் திறக்கப்பட்ட கூட்டு சேமிப்பு வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். நிலையான வைப்புத்தொகையின் வருமானத்தை வரவு வைக்க முதல் வைப்புதாரரின் பெயரில் தனி சேமிப்பு வங்கிக் கணக்கைத் திறக்க வேண்டிய அவசியமில்லை.
- உயிர்வாழும் பிரிவுடன் கூட்டு நிலையான வைப்புத்தொகை விஷயத்தில், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூட்டு வைப்புத்தொகையாளர் இறந்தால், கோரிக்கையின் பேரில், உயிர் பிழைத்தவர்/களுக்கு நிலையான வைப்புத்தொகை தொகையை முன்கூட்டியே செலுத்துவதன் மூலம் வங்கி விடுவிக்கப்படும் என்பதை நான் / நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.
- டெர்ம் டெபாசிட்களில் ரூ .100 / -க்கு குறைவாக அல்லது சமமான வட்டி / முதிர்வு செலுத்துதல், வைப்புத்தொகையை முன்பதிவு செய்யும் நேரத்தில் கொடுக்கப்பட்ட அறிவுறுத்தலைப் பொருட்படுத்தாமல் சேமிப்பு அல்லது நடப்புக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
- வைப்புத்தொகையாளரின் மரணம் ஏற்பட்டால், கால வைப்புத்தொகை/களை முன்கூட்டியே கலைக்க அனுமதிக்கப்படும். அத்தகைய முன்கூட்டிய கலைப்பு எந்த அபராத கட்டணங்களையும் ஈர்க்காது.
- நிலையான வைப்புத்தொகை மற்றும் ஆதார சேமிப்பு / நடப்புக் கணக்கு தனித்தனியாக வைக்கப்பட்டிருந்தால், அத்தகைய நிலையான வைப்புத்தொகையை நிகர வங்கி மூலமாகவும் பணமாக்கலாம்.

11. அழைக்க முடியாத நிலையான வைப்பு- சில்லறை விற்பனை

உள்நாட்டு நிலையான வைப்புத்தொகை தயாரிப்பு, இதில் வைப்புத்தொகையாளர் முன்கூட்டியே திரும்பப் பெறும் விருப்பத்திற்காக சாதாரண FD வைப்புத்தொகையின் விகிதத்தை விட வேறுபட்ட வட்டி விகிதத்தைப் பெறுகிறார்.

- குறைந்தபட்ச தொகை - ரூ .1 கோடிக்கு மேல், அதிகபட்ச தொகை - ரூ .2.99 கோடி
- தவணைக்காலம்: அழைக்க முடியாத நிலையான வைப்புத்தொகையின் விகித அரட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள தவணைக்காலங்களின்படி பொருந்தும்
- குறுகிய கால நிலையான வைப்பு முன்பதிவு இந்த தயாரிப்பில் கிடைக்கவில்லை.
- பாரம்பரிய (மாதாந்திர மற்றும் காலாண்டு) அல்லது ஒட்டுமொத்த பே அவுட்டில் கிடைக்கிறது

- நாமினேஷன் வசதி உள்ளது
- முன்கூட்டியே திரும்பப் பெறுதல், நிலையான வைப்புத்தொகைக்கு எதிரான கடன் மற்றும் தானாக புதுப்பித்தல் வசதி அனுமதிக்கப்படாது.
- நடைமுறையில் உள்ள வருமான வரிச் சட்டத்தின்படி வட்டி செலுத்துதல் மூலத்தில் வரி விலக்கு (TDS) க்கு உட்பட்டது.
- அரசாங்கத் திணைக்களங்களால் பிணையமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது மற்றும் முன்கூட்டியே கொடுப்பனவுகளைக் கோராததற்காக அவை ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு உட்பட்டு நிதி அல்லாத அடிப்படையிலான நடவடிக்கைகளுக்கான மார்ஜினாக ஏற்றுக்கொள்ளப்பட்டது
- வட்டி காலாண்டு அடிப்படையில் கூட்டப்படும் மற்றும் ஒட்டுமொத்த வைப்புத்தொகைகளின் விஷயத்தில் வைப்புத்தொகையின் முதிர்ச்சியின் போது செலுத்தப்படும்.
- வங்கியால் நிதி பெறப்பட்ட தேதி / நேரத்தில் பொருந்தக்கூடிய வட்டி விகிதங்கள் வழங்கப்படும்.
- சுய-இயக்கப்படும் மைனர் கணக்கு, மூத்த குடிமக்கள், குடியுரிமை பெறாத தனிநபர் மற்றும் தொடர் வைப்பு ஆகியவை அழைக்க முடியாத நிலையான வைப்புத்தொகை-சில்லறை விற்பனைக்கான நிபந்தனைகளிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன.
- வைப்புத்தொகையாளர் (ஒற்றை / கூட்டு) / திவால்நிலை / நீதிமன்றம் / கட்டுப்பாட்டாளர்கள் / பெறுநர் / லிக்விடேட்டர் ஆகியோரின் மரணம் தவிர எந்தவொரு சந்தர்ப்பத்திலும் திட்டத்தின் கீழ் முன்கூட்டியே திரும்பப் பெறுதல் / பகுதி திரும்பப் பெறுதல் அனுமதிக்கப்படாது. மேலே குறிப்பிட்டுள்ளபடி விதிவிலக்குகள் காரணமாக முன்கூட்டியே பணம் எடுக்க அனுமதிக்கப்பட்டால், வங்கியின் முன்கூட்டியே திரும்பப் பெறும் பிரிவு அத்தகைய மூடல்களுக்கு பொருந்தும்.
- சூர்யோதே ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் லிமிடெட் உடன் நீங்கள் அழைக்க முடியாத நிலையான வைப்புத்தொகையைத் திறக்கும்போது, டேர்ம் டெபாசிட்டுகளில் வட்டி கீழே கணக்கிடப்படுகிறது:
 - ஒட்டுமொத்த வட்டி / மறு முதலீட்டு வட்டி ஒவ்வொரு காலாண்டிலும் கணக்கிடப்படுகிறது மற்றும் முந்தைய காலாண்டில் சம்பாதித்த வட்டிக்கு வட்டி செலுத்தப்படும் வகையில் அசலுடன் சேர்க்கப்படுகிறது.
 - மாதாந்திர வைப்புத் திட்டம் இருந்தால், வட்டி காலாண்டில் கணக்கிடப்பட்டு, நிலையான FD விகிதத்தை விட தள்ளுபடி விகிதத்தில் மாதந்தோறும் செலுத்தப்படும்.
 - மாதாந்திர / காலாண்டு வட்டி செலுத்தும் எஃப்.டி.களுக்கு, மாதம்/காலாண்டின் கடைசி நாளின் தொடக்கத்தில் வட்டி செலுத்தல் தூண்டப்படுகிறது, எனவே மாதம்/காலாண்டின் இறுதி தேதி வரை வட்டியை கணக்கிடுகிறது.
- வைப்புத்தொகையின் காலப்பகுதியில் வாடிக்கையாளருக்கு வட்டி இழப்பு ஏற்படாது, ஏனெனில் முதிர்வு அல்லது மூடும் தேதி வரை, எது முந்தையதோ அதுவரை பொருந்தக்கூடிய வட்டி செலுத்தப்படும்.
- அவ்வப்போது நடைமுறையில் உள்ள வருமான வரி விதிமுறைகளின்படி மூலத்தில் வரி கழிக்கப்படுகிறது.
- டேர்ம் டெபாசிட்டுகளைக் கணக்கிடுவதில் ஆர்வம்

நிலையான வைப்புத்தொகை மீதான வட்டி இந்திய வங்கிகள் சங்கத்தின் ஆலோசனைப்படி முறை மற்றும் மரபின்படி கணக்கிடப்படுகிறது:

This message is marked **Restricted**. Do not distribute to third parties without manager approval.

- தவணை வைப்புக்களின் காலாண்டு இடைவெளிகளில் வட்டி கணிப்பிடப்பட்டு வைப்புக் காலப்பகுதியினைப் பொறுத்து வங்கியினால் தீர்மானிக்கப்படும் வீதத்தில் செலுத்தப்படும்.
- காலாண்டு செலுத்துதலுடன் கூடிய பாரம்பரிய நிலையான வைப்புகளுக்கு, பூர்த்தி செய்யப்பட்ட காலாண்டுகளுக்கு அசல் தொகையில் வட்டி கணக்கிடப்படுகிறது, பின்னர் மீதமுள்ள காலத்திற்கு, நிறைவு செய்யப்பட்ட மாதங்களுக்கு வட்டி கணக்கிடப்படுகிறது, மேலும் முழு நாட்களின் உண்மையான எண்ணிக்கையில் மேலும் வட்டி கணக்கிடப்படுகிறது. மாதாந்திர ஊதியத்தைப் பொறுத்தவரை, வட்டி மாதந்தோறும் தள்ளுபடி விகிதத்தில் செலுத்தப்படும்.
- ஒட்டுமொத்த வைப்புகளுக்கு, சரியான காலாண்டுகள் நிறைவடைந்தவுடன் வட்டி காலாண்டுக்கு ஒருமுறை கூட்டப்படுகிறது. முடிக்கப்பட்ட காலாண்டுகளுக்கு அப்பால் உடைந்த காலத்திற்கு, காலாண்டில் உள்ள காலத்திற்கு விகிதாசாரமாக தொகை கணக்கிடப்படுகிறது.
- "மாதாந்திர / காலாண்டு வட்டி செலுத்தும் எஃப்.டி.களுக்கு, மாதம்/காலாண்டின் கடைசி நாளின் தொடக்கத்தில் வட்டி செலுத்தல் தூண்டப்படுகிறது, எனவே மாதம்/காலாண்டின் இறுதி தேதி வரை வட்டியை கணக்கிடுகிறது". வைப்புத்தொகையின் காலப்பகுதியில் வாடிக்கையாளருக்கு வட்டி இழப்பு ஏற்படாது, ஏனெனில் முதிர்வு அல்லது மூடும் தேதி வரை, எது முந்தையதோ அதுவரை பொருந்தக்கூடிய வட்டி செலுத்தப்படும்.

12. வரி சேமிப்பு நிலையான வைப்புகள்

- வரி சேமிப்பு நிலையான வைப்புத்தொகையை (வரி சேமிப்பு FD) திறக்க செல்லுபடியாகும் PAN கட்டாயமாகும்.
 - ஜூலை 1, 2017 முதல் தொடர் கணக்கு தொடங்க ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
 - தனிநபர்கள் மற்றும் இந்து கூட்டுக் குடும்பங்கள் மட்டுமே வரி சேமிப்பு FD-ஐ திறக்க தகுதியுடையவர்கள்.
 - வரி சேமிப்பு FD குறைந்தபட்சம் ரூ. 1,000 மற்றும் (அதன் பிறகு ரூ.100 இன் மடங்குகளில்), அதிகபட்சம் ரூ. 1,50,000 வரை திறக்கப்படலாம்.
 - வரி சேமிப்பு FD-யில் முன்கூட்டியே வித்தீரா செய்ய அனுமதி இல்லை.
 - வைப்புத்தொகையாளர் இறந்துவிட்டால், கால வைப்புகளை முன்கூட்டியே முடித்துக்கொள்ள அனுமதிக்கப்படும். அவ்வாறு முன்கூட்டியே திரும்பப் பெறுவதற்கு எந்த அபராதக் கட்டணமும் விதிக்கப்படாது.
- அத்தகைய முன்கூட்டியே திரும்பப் பெறுவதற்கான பொருந்தக்கூடிய வட்டி விகிதம் பின்வருவனவற்றை விட குறைவாக இருக்கும்:
- உண்மையான ஒப்பந்த வைப்பு விகிதம்
 - வைப்புத்தொகை வங்கியில் இருக்கும் தவணைக்காலத்திற்கு வைப்புத்தொகையை முன்பதிவு செய்யும் நேரத்தில் பொருந்தும் விகிதம்.
- வரி சேமிப்பு FD-ஐ தானாக புதுப்பிக்க முடியாது.
 - வரி சேமிப்பு FD 5 ஆண்டுகளுக்கு மட்டுமே ஒரு நிலையான காலத்திற்கு திறக்கப்பட்டுள்ளது.
 - வரி சேமிப்பு FD பின்வரும் வைப்பு வகைகளாக இருக்கலாம்:² ஒட்டுமொத்த வைப்பு

☐ பாரம்பரிய (ஒட்டுமொத்தமற்றது)

☐ மாதாந்திர / காலாண்டு வட்டி செலுத்துதல்

- ஒட்டுமொத்த FD-க்கு, வட்டி கூட்டப்பட்டு முதிர்ச்சியின் போது அசல் தொகைக்கு வரவு வைக்கப்படும் & பாரம்பரிய (ஒட்டுமொத்தமல்லாத) FD-க்கு, வட்டி மாதாந்திர/காலாண்டுக்கு ஒருமுறை சேமிப்பு கணக்கில் வரவு வைக்கப்படும்.
- வரி சேமிப்புக்கு எதிரான கடன்கள் அல்லது உரிமை வழக்குகள் அனுமதிக்கப்படாது.
- "மூத்த குடிமகன்" என்பதற்கான விருப்பத்தேர்வு வாடிக்கையாளரால் தேர்ந்தெடுக்கப்பட்டால், நிலையான வைப்புத்தொகை உருவாக்கப்பட்ட தேதியில், வங்கியில் பதிவு செய்யப்பட்ட பிறந்த தேதியின்படி வாடிக்கையாளரின் வயது 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டதாக இருந்தால், மூத்த குடிமகர்களுக்கு கூடுதல் வட்டி விகிதம் வழங்கப்படும். ஒரு புதிய வாடிக்கையாளர் என்றால், KYC இன் ஒரு பகுதியாக வயதுக்கான ஆதாரத்தை நாங்கள் பெற வேண்டியிருக்கும்.
- அவ்வப்போது நடைமுறையில் உள்ள வருமான வரி ஒழுங்குமுறைகளின்படி மூலத்தில் வரி கழிக்கப்படும்.

13. தொடர் வைப்புகள்

- இந்திய வங்கிகள் சங்கத்தின் அறிவுறுத்தல்களின்படி தொடர் வைப்புத்தொகைக்கான வட்டி வங்கியால் கணக்கிடப்படும் என்பதை நான் / நாங்கள் அறிவோம்.
- தவணை செலுத்தப்பட்ட நாளிலிருந்து தொடர் வைப்புத்தொகைக்கான வட்டி கணக்கிடப்படும்.
- RD மீதான வட்டி கணக்கிடும் முறை உண்மையான / உண்மையான காலாண்டு கூட்டு அடிப்படையில் இருக்கும்.
- எந்த நேரத்திலும் வாடிக்கையாளர் அதிகபட்சம் 15 ரெக்கரிங் டெபாசிட்களை வைத்திருக்க முடியும் என்பதை நான்/ நாங்கள் புரிந்துகொள்கிறோம். இந்த வரம்பைக் கருத்தில் கொள்ளும்போது, கடந்த 90 நாட்களுக்குள் முடிக்கப்பட்ட எந்தவொரு தொடர் வைப்புத்தொகையும் 15 தொடர் வைப்புத்தொகைக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

தவணை செலுத்துதல்

- ஒருமுறை நிர்ணயிக்கப்பட்ட தவணை தொகை பின்னர் மாற்றப்பட அனுமதிக்கப்படாது என்பதை நான் / நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.
- பணம் செலுத்தும் நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தவணைகள் நிலுவையில் இருந்தால், செலுத்தப்பட்ட தவணை ஒரு தவணை மட்டுமே போதுமானதாக இருந்தால், நிலுவையில் உள்ள முதல் / ஆரம்ப தவணைக்கு ஒதுக்கப்படும் என்பதை நான் / நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.
- தவணைகளின் பகுதியளவு செலுத்தல் அனுமதிக்கப்படாது என்பதை நான்/நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.
- எனது/எங்கள் தவணைகளுக்கு பணம் செலுத்த எனது / எங்கள் கணக்கில் போதுமான நிலுவையை பராமரிக்க எனக்கு / எங்களுக்கு அறிவிப்பதற்கு வங்கி பொறுப்பாகாது என்பதை நான் / நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.

திரும்பப் பெறுதல்

- ஒரு மாதத்திற்குள் முன்கூட்டியே முடிக்கப்பட்டால், எனக்கு / எங்களுக்கு வட்டி எதுவும் செலுத்தப்படாது & அசல் தொகை மட்டுமே திருப்பித் தரப்படும் என்பதை நான்/நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.

முதிர்ச்சி

- திருப்பிச் செலுத்த வேண்டிய வைப்புத்தொகை & முதிர்ச்சியின் போது மற்றும் ஒப்பந்த தவணைக்காலம் முடிந்ததும் மீதமுள்ள தவணைகள் செலுத்தப்பட்டாலும் செலுத்தப்படும் என்பதை நான் / நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.
- ரெக்கரிங் டெபாசிட் உறுதிப்படுத்தல் ஆலோசனையில் குறிப்பிடப்பட்டுள்ள முதிர்வுத் தொகை அனைத்து தவணைகளையும் சரியான நேரத்தில் செலுத்துவதற்கு உட்பட்டது என்பதை நான் / நாங்கள் அறிவோம்.

நிலுவைத் தவணைகள்

- மாதாந்திர தவணைகளில் அடிக்கடி தவறுதல்கள் (பணம் செலுத்தாதவை) காணப்பட்டால், மற்றும் 6 தவணைகள் நிலுவையில் இருந்தால், RD கணக்கை மூடுவதற்கான உரிமை வங்கிக்கு உள்ளது என்பதை நான் / நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். அத்தகைய மூடப்பட்ட கணக்குகளுக்கு பொருந்தும் வட்டி விகிதம் வங்கியின் முன்கூட்டியே திரும்பப் பெறும் பிரிவின்படி இருக்கும்.
- வாடிக்கையாளர் ஒரு குறிப்பிட்ட தவணைக்கு சரியான நேரத்தில் பணம் செலுத்தவில்லை மற்றும் அது அடுத்தடுத்த தேதியில் செலுத்தப்பட்டால், அத்தகைய தவணைக்கு இயல்புநிலை காலத்திற்கு RD தவணை தொகையில் மாதத்திற்கு 1% அபராதம் விதிக்கப்படும். முன்கூட்டியே மூடுதல் அல்லது முதிர்ச்சியடையும் நேரத்தில் கணினி கட்டணங்களை சேகரிக்கும்.

முன்கூட்டியே திரும்பப் பெறும் விதி

கால வைப்புத்தொகையை முன்கூட்டியே திரும்பப் பெற்றாலோ அல்லது பகுதியளவு திரும்பப் பெற்றாலோ, பொருந்தக்கூடிய வட்டி விகிதம் பின்வருவனவற்றில் குறைவாக இருக்கும்:

- உண்மையான ஒப்பந்த வைப்பு விகிதம்
- வைப்புத்தொகை வங்கியில் இருக்கும் தவணைக்காலத்திற்கு வைப்புத்தொகையை முன்பதிவு செய்யும் நேரத்தில் பொருந்தும் விகிதம்.

மேலும், வங்கி அவ்வப்போது முன்கூட்டியே பணம் எடுப்பதற்கு பொருந்தும் அபராதம் அவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதத்தில் விதிக்கப்படும்.

இதுபோன்ற அனைத்து முன்கூட்டிய திரும்பப் பெறுதல்களுக்கும் அபராத வட்டி விகிதம் தற்போது 1% ஆகும்.

வைப்புத்தொகையாளர் இறந்துவிட்டால், கால வைப்புகளை முன்கூட்டியே முடித்துக்கொள்ள அனுமதிக்கப்படும். அவ்வாறு முன்கூட்டியே திரும்பப் பெறுவதற்கு எந்த அபராதக் கட்டணமும் விதிக்கப்படாது. கால வைப்புத்தொகையை முன்கூட்டியே திரும்பப் பெறும் மற்ற அனைத்து நேர்வுகளிலும், அபராத கட்டணம் விதிக்கப்படும்.

அவ்வப்போது வருமான வரிச் சட்டத்தின்படி, முதிர்வு மதிப்பு பொருந்தினால், டிடிஎஸ் விலக்குக்கு உட்பட்டது.

14. ஸ்வீப் வசதி

This message is marked **Restricted**. Do not distribute to third parties without manager approval.

நடப்புக் கணக்கில் ஸ்வீப் வசதி.

- ஸ்வீப்-இன் வசதிக்காக இணைக்கப்பட்ட எனது/எங்கள் நிலையான வைப்பு(கள்) எனது/எங்கள் நடப்புக் கணக்கின் அதே பெயர்(கள்) மற்றும் தலைப்பில் இருக்க வேண்டும் என்பதை நான்/நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.
- 15 டிசம்பர் 2022 முதல் நடைமுறைக்கு வரும் எனது/எங்களது அடிப்படை நடப்புக் கணக்கு மாறுபாட்டில் கிடைக்கும் இருப்பைப் பொறுத்து நாளின் முடிவில் தினசரி அடிப்படையில் நிலையான வைப்புத்தொகை (கள்) உருவாக்கப்படும் என்பதை நான்/நாங்கள் புரிந்துகொள்கிறோம்:

கணக்கு மாறுபாடு	இவற்றின் மடங்குகளில் FD ஐ ஸ்வீப் செய்யவும்	இருப்பு மேலே உள்ளது
நடப்புக் கணக்கு கிளாசிக்	₹ 10,000	₹ 2,00,000
நடப்புக் கணக்கு சுப்ரீம்	₹ 10,000	₹ 5,00,000
நடப்புக் கணக்கு TASC	₹ 1,00,000	₹ 25,00,000

- 15 டிசம்பர் 2022 முதல் நடைமுறைக்கு வரும் அனைத்து ஸ்வீப்-இன் வைப்புகளும் 6 மாதங்கள் 1 நாட்கள் காலத்திற்கு இருக்கும் மற்றும் அதே காலத்திற்கு முதிர்வுத் தொகையை தானாக புதுப்பித்தல் செய்யும் போது இருக்கும் என்பதை நான்/நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். எனது / எங்கள் இணைக்கப்பட்ட நடப்புக் கணக்கில் போதுமான இருப்பு இல்லாவிட்டால், ஸ்வீப்-இன் அறிவுறுத்தலின் காரணமாக உருவாக்கப்பட்ட வைப்புகளின் அலகுகளை உடைக்க வங்கிக்கு நான் அதிகாரம் அளிக்கிறேன்.
- நிலையான வைப்புத்தொகையின்/களின் அசல் தொகை மட்டுமே வட்டி அல்ல என்பதை நான்/நாங்கள் அறிந்திருக்கிறோம் மற்றும் ஒப்புக்கொள்கிறோம். அதன்படி, ஸ்வீப்-இன் வசதியின் கீழ் கொடுப்பனவுகளை கௌரவிக்க அசல் தொகை போதுமானதாக இல்லாததன் காரணமாக எந்தவொரு கட்டண அறிவுறுத்தல்களையும் பின்பற்றாததால் எழும் எந்தவொரு விளைவுகளுக்கும் வங்கி பொறுப்பேற்காது.
- ஸ்வீப் இன் செய்வதற்காக நடப்புக் கணக்கில் ஒன்றுக்கு மேற்பட்ட வைப்புத்தொகைகள் இணைக்கப்பட்டால், கணினி முதலில் திறக்கப்பட்ட புதிய வைப்புத்தொகையிலிருந்து நிதிகளை ஸ்வீப்-இன் செய்யும் என்பதை நான் / நாங்கள் அறிவோம், அதாவது, உங்கள் நிலையான வைப்புத்தொகையிலிருந்து நடப்புக் கணக்கிற்கு நிதிகளை ஸ்வீப் செய்வது லாஸ்ட் இன் ஃபர்ஸ்ட் அவுட் அடிப்படையில் (LIFO) தூண்டப்படும்.
- அவ்வப்போது பொருந்தக்கூடிய நடப்புக் கணக்கு மாறுபாட்டிற்கு குறிப்பிடப்பட்டுள்ளபடி ஸ்வீப்புகளுக்கான வரம்புகள் இருக்கும். பொருந்தக்கூடிய வரம்புகள் பற்றிய விவரங்களுக்கு தயவுசெய்து கிளையை தொடர்பு கொள்ளவும்.
- இந்த வசதியின் மூலம் செய்யப்படும் ஃபிக்ஸ்ட் டெபாசிட்டுகளுக்கு முன்கூட்டியே திரும்பப் பெறுவதற்கான அபராதம் இல்லை.
- கால வைப்புத்தொகையை மூடுவதற்கு அல்லது புதுப்பித்தல் அல்லது பகுதியளவு திரும்பப் பெறுவதற்காக வைப்புத்தொகையை முன்கூட்டியே திரும்பப் பெற்றால், பொருந்தக்கூடிய வட்டி விகிதம் பின்வருவனவற்றில் குறைவாக இருக்கும்:

(i) உண்மையான ஒப்பந்த வைப்பு விகிதம்

(ii) வைப்புத்தொகை வங்கியில் இருக்கும் தவணைக்காலத்திற்கு வைப்புத்தொகையை முன்பதிவு செய்யும் நேரத்தில் பொருந்தும் விகிதம்.

- பகுதியளவு / முன்கூட்டியே திரும்பப் பெறுதல் நிகழ்வில், நிலையான வைப்பு வட்டி விகிதம் அந்த காலத்திற்கான சேமிப்பு கணக்கு வட்டி விகிதத்தை விட குறைவாக இருக்கக்கூடிய காலத்திற்கு பொருந்தும்.
- நடப்பு கணக்கு ஸ்வீப் ஏற்பாட்டின் கீழ் தற்போதுள்ள வாடிக்கையாளர்களுக்கு, 15 டிசம்பர் 2022 நடைமுறைக்கு வரும் தேதிக்கு முன்னர் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட ஸ்வீப் எஃப்.டி.கள் தற்போதைய விதிகள் / அளவுருக்களின்படி தொடரும்.
- அதாவது, ஏப்ரல் 9, 2021 முதல், ஏற்கனவே நடப்புக் கணக்கு ஸ்வீப் வசதியைப் பெறாத கூட்டுறவு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இதற்கு தகுதி பெற மாட்டார்கள். ஏப்ரல் 9, 2021 க்கு முன்னர் ஸ்வீப் வசதிக்காக ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கூட்டுறவு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இந்த வசதியை தொடர்ந்து பெறும்.

சேமிப்புக் கணக்கில் ஸ்வீப் வசதி.

- ஸ்வீப்-இன் வசதிக்காக இணைக்கப்பட்ட எனது/எங்களது நிலையான வைப்பு(கள்) எனது/எங்களது சேமிப்புக் கணக்கின் அதே பெயர்(கள்) மற்றும் தலைப்பில் இருக்க வேண்டும் என்பதை நான்/நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.
- ஸ்வீப் வசதியைப் பெற்றுள்ள எனது/எங்களது அடிப்படை தற்போதுள்ள சேமிப்புக் கணக்கு மாறுபாட்டில் உள்ள இருப்புத் தொகையைப் பொறுத்து நாளின் முடிவில் ஃபிக்ஸ்ட் டெபாசிட்(கள்) உருவாக்கப்படும் என்பதை நான்/நாங்கள் புரிந்துகொண்டுள்ளோம்:
- சேமிப்பு கிளாசிக் - கணக்கில் இருப்பு ரூ .50,000 ஐ தாண்டினால் எஃப்.டி (கள்) ரூ .10,000 இன் மடங்குகளில் உருவாக்கப்படும்.
- சேமிப்பு உச்சம் & சேமிப்பு TASC - கணக்கில் இருப்பு ரூ .2,50,000 ஐ விட அதிகமாக இருந்தால் FD (கள்) ரூ .10,000 இன் மடங்குகளில் உருவாக்கப்படும்.
- சேமிப்புக் கணக்கில் உள்ள அனைத்து ஸ்வீப்-இன் வைப்புகளும் 1 வருடம் 1 நாட்கள் மற்றும் அதே காலத்திற்கு முதிர்வுத் தொகையை தானாக புதுப்பித்தல் ஆகியவற்றில் இருக்கும் என்பதை நான்/நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். எனது / எங்கள் இணைக்கப்பட்ட சேமிப்புக் கணக்கில் போதுமான இருப்பு இல்லையென்றால், ஸ்வீப்-இன் அறிவுறுத்தல் காரணமாக உருவாக்கப்பட்ட வைப்புகளின் அலகுகளை உடைக்க வங்கிக்கு நான் அங்கீகாரம் அளிக்கிறேன்.
- நிலையான வைப்புத்தொகையின்/களின் அசல் தொகை மட்டுமே வட்டி அல்ல என்பதை நான்/நாங்கள் அறிந்திருக்கிறோம் மற்றும் ஒப்புக்கொள்கிறோம். அதன்படி, ஸ்வீப்-இன் வசதியின் கீழ் கொடுப்பனவுகளை கௌரவிப்பதற்கான அசல் தொகை போதுமானதாக இல்லாத காரணத்தால் எந்தவொரு கட்டண அறிவுறுத்தல்களுக்கும் இணங்காததால் எழும் எந்தவொரு விளைவுகளுக்கும் வங்கி பொறுப்பேற்காது.
- சேமிப்புக் கணக்கில் ஒன்றுக்கு மேற்பட்ட வைப்புத்தொகைகள் இணைக்கப்பட்டால், கணினி முதலில் திறக்கப்பட்ட புதிய வைப்புத்தொகையிலிருந்து நிதிகளை ஸ்வீப்-இன் செய்யும் என்பதை நான் / நாங்கள் அறிவோம், அதாவது, உங்கள் நிலையான வைப்புத்தொகை (FD) முதல் சேமிப்புக் கணக்கிற்கு நிதிகளை ஸ்வீப் செய்வது லாஸ்ட் இன் ஃபர்ஸ்ட் அவுட் அடிப்படையில் (LIFO) தூண்டப்படும்.
- அவ்வப்போது பொருந்தக்கூடிய சேமிப்புக் கணக்கு மாறுபாட்டிற்கு குறிப்பிடப்பட்டுள்ளபடி ஸ்வீப்களுக்கான வரம்புகள் இருக்கும். பொருந்தக்கூடிய வரம்புகள் பற்றிய விவரங்களுக்கு தயவுசெய்து கிளையை தொடர்பு கொள்ளவும்.

- இந்த வசதியின் மூலம் செய்யப்படும் ஃபிக்ஸ்ட் டெபாசிட்டுகளுக்கு முன்கூட்டியே திரும்பப் பெறுவதற்கான அபராதம் இல்லை.
- கால வைப்புத்தொகையை மூடுவதற்கு அல்லது புதுப்பித்தல் அல்லது பகுதியளவு திரும்பப் பெறுவதற்காக வைப்புத்தொகையை முன்கூட்டியே திரும்பப் பெற்றால், பொருந்தக்கூடிய வட்டி விகிதம் பின்வருவனவற்றில் குறைவாக இருக்கும்:
 - a. உண்மையான ஒப்பந்த வைப்பு விகிதம்
 - b. வைப்புத்தொகை வங்கியில் இருக்கும் தவணைக்காலத்திற்கு வைப்புத்தொகையை முன்பதிவு செய்யும் நேரத்தில் பொருந்தும் விகிதம்.
- பகுதியளவு / முன்கூட்டியே திரும்பப் பெறுதல் நிகழ்வில், அவர்களுக்குப் பொருந்தக்கூடிய நிலையான வைப்புத்தொகை வட்டி விகிதம் அந்த காலத்திற்கான சேமிப்பு கணக்கு வட்டி விகிதத்தை விட குறைவாக இருக்கலாம்.
- 20 ஆகஸ்ட் 2019 அன்று அல்லது அதற்குப் பிறகு திறக்கப்பட்ட சேமிப்புக் கணக்கிற்கு ஸ்வீப் வசதி கிடைக்காது.
- 20 ஆகஸ்ட் 2019 க்கு முன்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கான ஸ்வீப் வசதி மேலே உள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி தொடரும்.

15. இதர

- மதிப்புக் கூட்டப்பட்ட சேவைகளைப் பெறுவதற்கு பொருந்தக்கூடிய வரிகளுடன் வாடிக்கையாளர் கட்டணங்களை வசூலிக்கவும் அவற்றிலிருந்து வசூலிக்கவும் வங்கிக்கு உரிமை உண்டு. குறிப்பிட்ட தேதியில் அல்லது அதற்கு முன்னர் கட்டணங்கள் / கட்டணங்களை (பொருந்தக்கூடிய வரிகள் உட்பட) செலுத்தத் தவறினால், வங்கிக்கு எந்தப் பொறுப்பும் இல்லாமல் வங்கி நிர்ணயிக்கும் விகிதத்தில் வட்டி செலுத்துவதற்கு மற்றும்/அல்லது சேவைகளைத் திரும்பப் பெறுவதற்கு வாடிக்கையாளர் பொறுப்பாவார்.
- வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் சேவைகள் எந்த சூழ்நிலையிலும் மாற்றத்தக்கவை அல்ல, வாடிக்கையாளரால் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். எவ்வாறாயினும், இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் கீழ் அதன் அனைத்து உரிமைகளையும் மாற்ற, ஒப்படைக்க அல்லது விற்க வங்கிக்கு உரிமை உண்டு. இவ்நியதிகளும் நிபந்தனைகளும், வங்கியின் அடுத்துவருபவர்கள் மற்றும் குறித்தளிக்கப்பட்டவர்களின் நன்மைக்காக தொடர்ந்தும் வலுவிலும் விளைவிலும் இருத்தல் வேண்டும்
- எந்தவொரு நேரத்திலும் கட்டணங்கள் அல்லது வீதங்கள் மற்றும் கணக்கீட்டு முறைகளைப் பாதிக்கின்ற மாற்றங்கள், வீட்டு வாசல் சேவைகள் போன்றவை உட்பட ஆனால் வரம்பின்றி, வழங்கப்படும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகளில் ஏதேனும் ஒன்றைத் திருத்த அல்லது கூடுதலாக்குவதற்கு வங்கியின் முழுமையான விருப்புரிமை இருத்தல் வேண்டும். வங்கியால் வழங்கப்பட்ட சேவைகளின் கீழ் உள்ள அனைத்துத் தொகைகளும் முழுமையாகத் திருப்பிச் செலுத்தப்படும் வரை, இந்த திருத்தப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் கீழ் ஏற்படும் அனைத்து கட்டணங்கள் மற்றும் பிற அனைத்து கடமைகளுக்கும் வாடிக்கையாளர் பொறுப்பாவார். திருத்தப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை வங்கியின் வசதிக்கேற்ப அதன் இணையதளத்தில் அல்லது வேறு எந்த முறையிலும் ஹோஸ்ட் செய்வதன் மூலம் வங்கி தெரிவிக்கலாம், இது திருத்தப்பட்ட விதிமுறைகள் வாடிக்கையாளரை கட்டுப்படுத்தும். வங்கியின் இணையதளத்தில் வெளியிடப்படும் திருத்தங்கள் உட்பட இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை தொடர்ந்து மதிப்பாய்வு செய்வதற்கு வாடிக்கையாளர் பொறுப்பாவார், மேலும் சேவைகளைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் திருத்தப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை

ஏற்றுக்கொண்டதாகக் கருதப்படுவார்.

- வங்கி, அதன் விருப்பப்படி, வாடிக்கையாளருக்கு முன் அறிவிப்பு கொடுக்காமல் எந்த நேரத்திலும், சேவைகளை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ தற்காலிகமாக திரும்பப் பெறலாம் அல்லது நிறுத்தலாம். ஏதேனும் பராமரிப்புப் பணி அல்லது பழுதுபார்ப்பு மேற்கொள்ளப்பட வேண்டிய தேவைப்படும் எந்த நேரத்திலும் அல்லது ஏதேனும் அவசர நிலைமைகளில் அல்லது தேவைப்படும் பாதுகாப்புக் காரணங்களுக்காக வங்கியானது முன்னறிவிப்பின்றி சேவைகளை இடைநிறுத்தலாம்
சேவைகளை இடைநிறுத்த வேண்டும். சேவைகளைத் திரும்பப் பெறுவதற்கு அல்லது முடிவுறுத்துவதற்கு நியாயமான அறிவிப்பை வழங்குவதற்கு வங்கி முயற்சிக்கும்.
- மேலே உள்ள எதற்கும் பாரபட்சமின்றி, வாடிக்கையாளர் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மீறினால் அல்லது மரணம், திவால்நிலை அல்லது வாடிக்கையாளரின் சட்டப்பூர்வ திறன் இல்லாமை பற்றி வங்கி அறிந்தால் வங்கி முன் அறிவிப்பு இல்லாமல் சேவைகளை இடைநிறுத்தலாம் அல்லது நிறுத்தலாம். இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் இந்தியாவின் சட்டங்களால் நிர்வகிக்கப்படும். விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளிலிருந்து எழும் எந்தவொரு சட்ட நடவடிக்கையும் அல்லது நடவடிக்கைகளும் இந்தியாவில் மும்பையில் உள்ள நீதிமன்றங்கள் அல்லது தீர்ப்பாயங்களில் கொண்டு வரப்படும் என்பதை வாடிக்கையாளர் ஒப்புக்கொள்கிறார் எந்தவொரு அதிகார வரம்பிலும் தடைசெய்யப்பட்ட அல்லது செயல்படுத்த முடியாத விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் எந்தவொரு விதிமுறையும், அத்தகைய அதிகார வரம்பைப் பொறுத்தவரை, தடை அல்லது செயல்படுத்த முடியாத அளவிற்கு பயனற்றதாக இருக்கும், ஆனால் இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் மீதமுள்ள விதிகளை செல்லாததாகாது அல்லது அத்தகைய விதிமுறையை பாதிக்காது.
- இணையம், உலகளாவிய வலை, மின்னணு தரவு பரிமாற்றம், தொலை சேவை செயல்பாடுகள் (குரல், வீடியோ, தரவு அல்லது அவற்றின் கலவை) அல்லது மின்னணு, கணினி, தன்னியக்க இயந்திரங்கள் நெட்வொர்க் அல்லது வங்கியால் அல்லது அதன் சார்பாக நிறுவப்பட்ட பிற தொலைத்தொடர்பு சாதனங்கள் உள்ளிட்ட தொலைதூர பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கான வசதிகள் மூலம் அல்லது சேவைகளுக்காக மற்றும் சேவைகள் தொடர்பாக, இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்கி செய்யப்படும் போது சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் செல்லுபடியாகும் பரிவர்த்தனைகளாக இருக்கும்.

16. மொபைல் வங்கிச் சேவை

• வரையறைகள்:

இந்த பிரிவில், பின்வரும் சொற்கள் மற்றும் சொற்றொடர்கள் சூழல் வேறுவிதமாகக் குறிப்பிடாவிட்டால் அவற்றின் எதிரெதிர் அர்த்தங்களைக் கொண்டுள்ளன:

"மொபைல் பேங்கிங் அல்லது எஸ்எம்எஸ் பேங்கிங்" என்பது வாடிக்கையாளரின் சேமிப்பு / நடப்புக் கணக்கு (கள்) / நிலையான வைப்புத்தொகை மற்றும் சூர்யோதே ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி லிமிடெட் ("வங்கி") அவ்வப்போது மொபைல் பேங்கிங் மூலம் வாடிக்கையாளரின் மொபைல் ஃபோனில் அறிவுறுத்தப்படும் அல்லது கிடைக்கக்கூடிய தயாரிப்புகள் மற்றும் / அல்லது பிற சேவைகளின் பயன்பாடு தொடர்பான தகவல்களை அணுகும் வசதி ஆகும். மொபைல் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் சேவைகள் என்ற சொற்கள் இந்த ஆவணத்தில் ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

"மொபைல் ஃபோன்" என்பது செல்லுலார் சேவை சந்தாதாரருக்குச் சொந்தமான /

This message is marked **Restricted**. Do not distribute to third parties without manager approval.

வைத்திருக்கும் தேவையான துணைக்கருவிகள், உபகரண இணைப்புகள் மற்றும் பிற மென்பொருளுடன் கூடிய கைபேசி ஆகும்.

"பயனர் அல்லது நான்" என்பது வங்கியால் வழங்கப்படும் மொபைல் வங்கிச் சேவையைப் பயன்படுத்த அங்கீகரிக்கப்பட்ட வங்கியின் வாடிக்கையாளரைக் குறிக்கிறது. "தனிப்பட்ட தகவல்" என்பது மொபைல் வங்கிச் சேவை தொடர்பாக பெறப்பட்ட பயனரைப் பற்றிய தகவலைக் குறிக்கிறது. "செல்லுலார் சேவை" என்பது இனிமேல் "CSP" என்று குறிப்பிடப்படுவது GSM/ CDMA / GPRS / EDGE சேவை வழங்குநர் (மொபைல் போன்களின் செயல்பாட்டிற்காக) / தனது வாடிக்கையாளர்களுக்கு மொபைல் வங்கி சேவைகளை வழங்குவதற்காக வங்கியுடன் ஒப்பந்தம் செய்துள்ள எந்தவொரு திரட்டியையும் குறிக்கிறது.

• **விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் பொருந்தக்கூடிய தன்மை:**

இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பயனர், வங்கி மற்றும் செல்லுலார் சேவை வழங்குநர் (இனிமேல் CSP என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு ஒப்பந்தத்தை உருவாக்குகின்றன, மேலும் பயனரின் எந்தவொரு கணக்கு மற்றும் / அல்லது அந்தந்த தயாரிப்பு அல்லது வங்கி வழங்கிய சேவை தொடர்பான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு கூடுதலாக இருக்காது, அல்லது சி.எஸ்.பி.

• **தகுதி:**

வங்கியின் எந்தவொரு வாடிக்கையாளரும், சேமிப்பு மற்றும் அல்லது நடப்பு மற்றும் அல்லது நிலையான வைப்புக் கணக்கைக் கொண்டவர், தனியாக அல்லது ஒன்று அல்லது உயிர்பிழைத்தவர் அடிப்படையில் செயல்பட அங்கீகரிக்கப்பட்டவர் மற்றும் CSP இன் தற்போதைய சந்தாதாரர். பயனருக்கு மொபைல் ஃபோன் அணுகல் மற்றும் மொபைல் ஃபோன் எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றிய அறிவு இருக்க வேண்டும். மொபைல் பேங்கிங் பயன்படுத்துவதற்குத் தேவையான மொபைல் ஃபோன் மென்பொருளை பயனர் எப்போதும் வைத்திருக்க வேண்டும். அடுத்த தலைமுறை கணக்குகளைப் பொறுத்தவரை, மைனர் வங்கியின் பதிவின்படி இயற்கையான பாதுகாவலர் மட்டுமே இந்த சேவையைப் பெற தகுதியுடையவர்.

• **பதிவு:**

எனது விண்ணப்பம் ஒழுங்காக இருப்பதைக் கண்டறிந்து, தொடர்புடைய விவரங்கள் வங்கி மற்றும் CSP ஆல் பதிவுசெய்யப்பட்டால் மட்டுமே மொபைல் பேங்கிங் சேவையைப் பயன்படுத்த எனக்கு உரிமை உண்டு என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். எந்தக் காரணமும் கூறாமல் எனது விண்ணப்பத்தை நிராகரிக்க வங்கிக்கும் சி.எஸ்.பி.க்கும் சுதந்திரம் உண்டு.

- வங்கி அவ்வப்போது தீர்மானிக்கக்கூடிய அத்தகைய சேவைகளை மொபைல் வங்கிச் சேவை மூலம் பயனருக்கு வழங்குவதற்கு வங்கியானது முனைந்து முயலுதல் வேண்டும். ஒவ்வொரு கணக்கிலும் ஒரு வகை பயனருக்கு வழங்கக்கூடிய சேவைகளின் வகையைத் தீர்மானிக்கும் உரிமை வங்கிக்கு உள்ளது, மேலும் இது வகைக்கு வகை வேறுபடலாம். வங்கி தனது சொந்த விருப்பப்படி மொபைல் வங்கி மூலம் வழங்கப்படும் சேவைகளில் சேர்த்தல்/நீக்கல்களையும் செய்யலாம்.
- வங்கியில் திறக்கப்பட்டு அந்தந்த பயனரின் ஐடியுடன் இணைக்கப்பட்ட கணக்குகளை

மொபைல் பேங்கிங் மூலம் மட்டுமே அணுக முடியும்.

- இந்த மொபைல் ஃபோன் மென்பொருளின் அனைத்து பதிப்புகளையும் ஆதரிக்க வேண்டிய கடமை வங்கிக்கு இருக்காது.
- வங்கியின் மொபைல் வங்கிச் சேவையை அணுகுவதற்கு எனது மொபைல் ஃபோனை மட்டுமே பயன்படுத்த ஒப்புக்கொள்கிறேன். மொபைல் பேங்கிங்கிற்காக வங்கியில் பதிவு செய்யப்பட்டுள்ள குறிப்பிட்ட மொபைல் போன் எண்ணில் மட்டுமே எனக்கு அணுகல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனது மொபைல் ஃபோனை வேறு எந்த நபரும் அணுக நான் அனுமதிக்கக்கூடாது அல்லது மொபைல் ஃபோனை கவனிக்காமல் விட்டுவிடக்கூடாது. எந்தவொரு அங்கீகரிக்கப்படாத வழிகளிலும் வங்கியின் கணினிகளில் சேமிக்கப்பட்ட கணக்கு தகவல்களை அணுக மற்றவர்கள் முயற்சிக்கவோ அல்லது அனுமதிக்கவோ மாட்டேன்.
- மொபைல் பேங்கிங் மூலம் என்னால் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு வங்கிக்கு வெளிப்படையான அதிகாரத்தை வழங்குகிறேன். மொபைல் தொலைபேசி எண்ணைச் சரிபார்ப்பதன் மூலம் தவிர, மொபைல் வங்கிச் சேவை மூலம் அல்லது மொபைல் பேங்கிங் மூலம் என்னால் அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் எந்தவொரு பரிவர்த்தனையின் நம்பகத்தன்மையையும் சரிபார்க்க வங்கிக்கு எந்தக் கடமையும் இருக்காது. மொபைல் வங்கிச் சேவையின் செயல்பாட்டின் போது என்னால் உருவாக்கப்பட்ட காட்சி மொபைல் அணுகலின் செயல்பாட்டின் பதிவாகும், மேலும் இது தொடர்புடைய பரிவர்த்தனைகளின் வங்கியின் பதிவுகளாக கருதப்படாது. காலமுறை அறிக்கை கிடைக்கப்பெற்ற திகதியிலிருந்து 15 நாட்களுக்குள் ஏதேனும் முரண்பாட்டை நான் சுட்டிக்காட்டினாலொழிய, கணினி முறைமைகள் ஊடாகவோ அல்லது வேறுவகையிலோ பேணப்படும் வங்கியின் சொந்த கொடுக்கல் வாங்கல்களின் பதிவேடுகள் முடிவானதாகவும் அனைத்து நோக்கங்களுக்காகவும் பிணைக்கப்பட்டதாகவும் ஏற்றுக்கொள்ளப்படுதல் வேண்டும். ஒரு கூட்டுக் கணக்கில் மொபைல் வங்கிச் சேவையைப் பயன்படுத்துவதால் எழும் அனைத்து பரிவர்த்தனைகளும் அனைத்து கூட்டுக் கணக்கு வைத்திருப்பவர்களையும் கூட்டாகவும் தனித்தனியாகவும் கட்டுப்படுத்தும். வங்கிகளின் மொபைல் வங்கி தளம் தகவல்தொடர்புக்கு பாதுகாப்பான HTTPS நெறிமுறையைப் பயன்படுத்துகிறது மற்றும் அனைத்து பரிவர்த்தனைகளும் குறியாக்கம் செய்யப்பட்டு முற்றிலும் பாதுகாப்பானவை என்பதை உறுதி செய்கிறது என்பதை நான் புரிந்துகொள்கிறேன். தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 இல் வரையறுக்கப்பட்டுள்ளபடி, எனது குறிப்பிட்ட தனிப்பட்ட தகவல்களை அங்கீகார நோக்கங்களுக்காக வங்கி எடுத்துக் கொள்ளலாம், அவை குறியாக்கம் செய்யப்பட்ட வடிவத்தில் அனுப்பப்படும்.
- வங்கியின் மொபைல் வங்கி பயன்பாடு இரண்டு காரணி அங்கீகாரங்களைப் பயன்படுத்துகிறது. இரண்டு காரணி அங்கீகாரம் என்பது ஒரு பாதுகாப்பு பொறிமுறையாகும், இது அங்கீகாரத்திற்கு இரண்டு வகையான நற்சான்றிதழ்கள் தேவைப்படுகிறது மற்றும் பாதுகாப்பு மீறல்களைக் குறைக்கும் கூடுதல் சரிபார்ப்பு அடுக்கை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், நான் செயலியை பதிவிறக்கம் செய்து எனது சாதனத்தில் பதிவு செய்யும்போது, மொபைல் எண் அங்கீகாரத்திற்காக மறைகுறியாக்கப்பட்ட வடிவத்தில் சேமிக்கப்படும். உள்நுழைவு ஒரு சாதனம் மற்றும் ஒற்றை மொபைல் எண்களில் மட்டுமே இருக்க அனுமதிக்கப்படும்.
- வங்கியின் மொபைல் பேங்கிங் பயன்பாட்டிற்கு எந்தவொரு பரிவர்த்தனையையும் செய்வதற்கு உள்நுழைவு கடவுச்சொல் (MPIN) மற்றும் ஒரு முறை கடவுச்சொல் (OTP) தேவைப்படுகிறது. இதன் பொருள் கிளையன்ட் மற்றும் வலை சேவையகம் (ஹோஸ்ட்) இடையேயான தகவல்தொடர்புகள் குறியாக்கம் செய்யப்படுகின்றன. இது உங்கள்

பரிவர்த்தனைகளை நடத்த மிகவும் பாதுகாப்பான சூழலாகும்.

- மொபைல் வங்கிச் சேவை அல்லது மின்னணு அஞ்சல் அல்லது எழுத்து மூலமான தொடர்பாடல் போன்ற வேறு ஏதேனும் வழிமுறையினூடாக என்னால் வங்கிக்கு வழங்கப்பட்ட தகவல்களின் சரியான தன்மைக்கு நானே பொறுப்பாவேன். என்னால் வழங்கப்பட்ட தவறான தகவல்களால் எழும் விளைவுகளுக்கு வங்கியோ அல்லது CSP யோ எந்தப் பொறுப்பையும் ஏற்காது. என்னால் வங்கிக்கு வழங்கப்பட்ட தகவல்களில் பிழை இருப்பதாக நான் சந்தேகித்தால், முடிந்தவரை விரைவாக வங்கிக்கு அறிவுறுத்துவேன். தவறை உடனடியாக சரிசெய்யவும், பிழையால் எழும் வட்டி அல்லது கட்டணங்களை சரிசெய்யவும் வங்கி முயற்சிக்கும். அனைத்து வெளியீடுகளும் இரட்டை கணக்கு அறிக்கைகளாக இருப்பதுடன் அவை இலத்திரனியல் முறையில் தயாரிக்கப்படுவதுடன், அவற்றில் அடங்கியுள்ள தகவல்கள் வங்கியினால் பராமரிக்கப்படும் கணனிமயப்படுத்தப்பட்ட பின்னணி முறைமையிலிருந்து பிரித்தெடுக்கப்படும். அறிக்கையின் துல்லியத்தன்மையை உறுதிப்படுத்த வங்கி அனைத்து நியாயமான நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றாலும், பரிமாற்றத்தில் தரவு ஊழல் போன்ற அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களால் ஏற்படக்கூடிய எந்தவொரு பிழைக்கும் வங்கி பொறுப்பேற்காது.

• பயனரின் பொறுப்பு:

எனது மொபைல் ஃபோன் எண் வேறொரு நபருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்று நான் சந்தேகித்த உடனேயே மற்றும் / அல்லது எனது கணக்கில் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனையைக் கவனித்தால், விதிமுறைகளுக்கு இணங்கி, ஒப்புதலின் கீழ் வங்கிக்கு எழுத்துப்பூர்வமாக அறிவுறுத்தினால், எனது கணக்குகளில் நிகழும் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளால் ஏற்படும் இழப்புகளுக்கு நான் பொறுப்பேற்க மாட்டேன். அதிகபட்சம் ஒரு பிறகு

வங்கியிடமிருந்து அத்தகைய ஆலோசனையைப் பெற்றதிலிருந்து 2 நாட்கள். மொபைல் வங்கிச் சேவையை அணுகுவது எனது மொபைல் ஃபோன் மூலம் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன், மேலும் அதிலிருந்து தொடங்கப்படும் எந்தவொரு பரிவர்த்தனையும், என்னால் தொடங்கப்பட்டாலும் இல்லாவிட்டாலும், அது என்னிடமிருந்து தோன்றியதாகக் கருதப்படும். பின்வருபவை போன்ற கவனக்குறைவான செயல்களால் நான் விதிமுறைகளை மீறியிருந்தால் அல்லது பங்களித்திருந்தால் அல்லது இழப்பை ஏற்படுத்தியிருந்தால் எனது கணக்குகளில் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளிலிருந்து ஏற்படும் அனைத்து இழப்புகளுக்கும் நான் பொறுப்பாவேன்:

மொபைல் வங்கிச் சேவைக் கணக்குகளில் அங்கீகரிக்கப்படாத அணுகல் அல்லது பிழையான பரிவர்த்தனைகள் குறித்து நியாயமான நேரத்திற்குள் வங்கிக்கு ஆலோசனை வழங்காமல் இருத்தல்.

- மொபைல் ஃபோன் எண்/சிம் கார்டில் மாற்றம் அல்லது நிறுத்தம் ஏற்பட்டால், மாற்றம் / நிறுத்தம் பற்றி CSP மற்றும் வங்கிக்கு தெரிவிக்கக்கூடாது.
- எனது மொபைல் ஃபோன் தொலைந்துவிட்டால் அல்லது அது தவறான கைகளுக்கு சென்றுவிட்டால், அதைத் தவறாகப் பயன்படுத்தலாம் என்பதை நான் புரிந்துகொள்கிறேன்.
- அதனால் ஏற்படும் இதுபோன்ற தவறான பயன்பாட்டிற்கு நான் வங்கிக்கு இழப்பீடு அளிக்கிறேன். இந்த சூழ்நிலைகளில் எனக்கு ஏற்படக்கூடிய எந்தவொரு இழப்புக்கும் நான் வங்கியை பொறுப்பேற்க மாட்டேன்.

• **வங்கியின் பொறுப்பு:**

இயற்கை பேரழிவு, வெள்ளம், தீ மற்றும் பிற இயற்கை பேரழிவுகள், சட்ட தடைகள், தொலைத்தொடர்பாடல் வலையமைப்பில் உள்ள தவறுகள் அல்லது வலையமைப்பு செயலிழப்பு, SMS/WhatsApp, மென்பொருள் அல்லது வன்பொருள் பிழை வழங்காமை அல்லது வங்கியின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட வேறு ஏதேனும் காரணங்களுக்காக விரும்பிய முறையில் அணுகல் கிடைக்காவிடில், வங்கி எந்த சூழ்நிலையிலும் எனக்கு பொறுப்பேற்காது. எந்தவொரு சூழ்நிலையிலும், அத்தகைய சேதங்கள் நேரடி, மறைமுக, தற்செயலான, விளைவு மற்றும் எந்தவொரு உரிமைகோரலும் வருவாய், முதலீடு, உற்பத்தி, நல்லெண்ணம், லாபம், வணிகத்தின் குறுக்கீடு அல்லது எந்தவொரு தன்மையின் அல்லது இயல்பின் வேறு ஏதேனும் இழப்பு மற்றும் பயனர் அல்லது வேறு எந்த நபராலும் நீடித்திருந்தாலும் பொருட்படுத்தாமல் எந்தவொரு சேதங்களுக்கும் வங்கி பொறுப்பேற்காது. மொபைல் ஃபோன் தொடர்பாக CSP ஆல் வழங்கப்படும் சேவைகளுக்கு வங்கி எந்த வகையிலும் பொறுப்பேற்காது. மொபைல் வங்கி பரிவர்த்தனைகள் தொடர்பாக CSP ஆல் விதிக்கப்படும் கட்டணங்களுக்கு வங்கி எந்த வகையிலும் பொறுப்பேற்காது / பொறுப்பேற்காது.

• **CSP இன் பொறுப்பு:**

SMS (குறுஞ்செய்தி சேவைகள்) தொழில்நுட்பம் மற்றும் WAP (வயர்லெஸ் அப்ளிகேஷன் புரோட்டோகால்) தொழில்நுட்பத்தின் வரம்புகள் காரணமாக, மொபைல் வங்கி சேவை மூலம் தனிப்பட்ட அல்லது வேறுவிதமாக அனுப்பப்படும் செய்திகளின் ரகசியத்தன்மை அல்லது பாதுகாப்பிற்கு CSP மற்றும் வங்கி உத்தரவாதம் அளிக்காது. சிஸ்டம் மற்றும் நெட்வொர்க் அல்லது அவற்றின் செயல்பாடு அல்லது செயல்திறன் அல்லது பயனரால் அல்லது மொபைல் பேங்கிங் சேவை அல்லது CSP நெட்வொர்க்கின் விளைவாக அல்லது அதனுடன் தொடர்புடைய எந்தவொரு நபராலும் ஏற்படும் எந்தவொரு இழப்பு அல்லது சேதத்திற்கும் CSP எந்த வகையான உத்தரவாதத்தையும் பிரதிநிதித்துவத்தையும் வழங்காது. இந்த ஒப்பந்தத்தின் பிற விதிகளுக்கு வரம்புகள் இல்லாமல், CSP, அதன் பணியாளர்கள், முகவர்கள் அல்லது ஒப்பந்ததாரர்கள், நேரடியான, மறைமுகமான அல்லது விளைவான எந்த இழப்பு அல்லது சேதத்திற்கும் பொறுப்பேற்க மாட்டார்கள், வருவாய், லாபங்கள், வணிகம், ஒப்பந்தங்கள், எதிர்பார்க்கப்படும் சேமிப்புகள் அல்லது நல்லெண்ணம், மென்பொருள் உள்ளிட்ட ஏதேனும் சாதனத்தின் பயன்பாட்டு இழப்பு அல்லது மதிப்பு இழப்பு, எதிர்பார்க்கக்கூடியதாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், கோரிக்கையைப் பெறுவதிலும் செயலாக்குவதிலும், பதில்களை உருவாக்குவதிலும் திருப்பித் தருவதிலும் வங்கி மற்றும் மொபைல் வங்கி சேவையின் ஏதேனும் தாமதம், குறுக்கீடு, இடைநீக்கம், பிழையைத் தீர்த்தல் அல்லது பயனரின் தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் CSP நெட்வொர்க் மற்றும் வங்கியின் அமைப்பிலிருந்து எந்தவொரு தகவலையும் அல்லது செய்தியையும் அனுப்புவதில் ஏதேனும் தோல்வி, தாமதம், குறுக்கீடு, இடைநீக்கம், கட்டுப்பாடு அல்லது பிழை ஆகியவற்றிலிருந்து எழும் அல்லது தொடர்புடைய பயனர் அல்லது வேறு எந்த நபராலும் பாதிக்கப்படுகிறீர்கள் அல்லது பயனர், வங்கியின் அமைப்பு அல்லது CSP நெட்வொர்க்கின் தொலைத்தொடர்பு உபகரணங்களின் ஏதேனும் முறிவு, குறுக்கீடு, இடைநீக்கம் அல்லது தோல்வி. இங்கு மாறாக இருந்தபோதிலும், வங்கிக்கும் பயனருக்கும் இடையிலான எந்தவொரு சர்ச்சைக்கும் CSP ஈடுபடாது அல்லது பயனருக்கு எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

• **இழப்பீடு:**

வங்கி, அதன் வாடிக்கையாளர்கள் அல்லது மூன்றாம் தரப்பினருக்கு ஏற்படும் ஏதேனும் இழப்பு அல்லது என்னால் செய்யப்பட்ட மொபைல் பேங்கிங் பரிவர்த்தனைகளின் விளைவாக மூன்றாம் தரப்பினரால் கொண்டு வரப்பட்ட ஏதேனும் உரிமைகோரல் அல்லது நடவடிக்கைக்கு எதிராக வங்கி மற்றும் CSPக்கு நான் இழப்பீடு அளித்து தீங்கற்றதாக வைத்திருப்பேன். CSP வழங்கிய நெட்வொர்க்கை மொபைல் வங்கிச் சேவை பயன்படுத்துகிறது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். இந்த நெட்வொர்க்கில் ஏற்பட்ட தோல்வி காரணமாக எனக்கு ஏற்படும் எந்தவொரு இழப்புக்கும் எதிராக வங்கிக்கு பாதிப்பு இல்லை என்று நான் கருதுகிறேன்.

• **தனிப்பட்ட தகவல்களை வெளிப்படுத்துதல்:**

மொபைல் வங்கிச் சேவை மற்றும் புள்ளிவிவர பகுப்பாய்வு மற்றும் கடன் மதிப்பெண் ஆகியவற்றுடன் தொடர்புடையதாக வங்கி அல்லது அதன் முகவர்கள் / ஒப்பந்தக்காரர்கள் கணினியில் அல்லது வேறுவிதமாக எனது தனிப்பட்ட தகவல்களை வைத்திருக்கலாம் மற்றும் செயலாக்கலாம் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.

• **மொபைல் பேங்கிங் சேவையை நிறுத்துதல்:**

வங்கிக்கு அறிவிப்பு வழங்கப்பட்ட நேரத்திலிருந்து குறைந்தது 15 நாட்களுக்கு எழுத்துப்பூர்வ அறிவிப்பை வங்கிக்கு வழங்குவதன் மூலம் மொபைல் வங்கிச் சேவையை நிறுத்துமாறு எந்த நேரத்திலும் நான் கோர முடியும். எனது மொபைல் வங்கிச் சேவை முடிவுறும் வரை மொபைல் வங்கிச் சேவை ஊடாக எனது மொபைல் வங்கிச் சேவையில்(களில்) செய்யப்படும் எந்தவொரு பரிவர்த்தனைகளுக்கும் நான் பொறுப்பாவேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

1. வங்கி எப்போது வேண்டுமானாலும் மொபைல் பேங்கிங் சேவைகளை திரும்பப் பெறலாம் மற்றும் அத்தகைய திரும்பப் பெறுவது குறித்து எனக்கு 30 நாள் அறிவிப்பு அளிக்க முயற்சிக்கும். எனது அனைத்து கணக்குகளும் மூடப்படுவது தானாகவே மொபைல் பேங்கிங் சேவை நிறுத்தப்படும். அதேபோல், மேலே குறிப்பிடப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நான் மீறினால் அல்லது எனது கணக்கு அல்லது காப்பக ஐடி தொடர்பான சில பிழைகள் / விடுபடல்கள் / மோசடி அல்லது சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகளை வங்கி கவனித்தால் வங்கி முன்னறிவிப்பின்றி மொபைல் வங்கிச் சேவைகளை இடைநிறுத்தலாம் அல்லது நிறுத்தலாம்.
2. அறிவிப்புகள்: வங்கி விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் கீழ், எனது அஞ்சல் பெட்டிக்கு மின்னணு முறையில் (இது எழுத்துப்பூர்வமாக இருப்பதாகக் கருதப்படும்), அல்லது எஸ்எம்எஸ் / வாட்ஸ்அப் அல்லது எழுத்துப்பூர்வமாக கையால் வழங்குவதன் மூலம் அல்லது என்னால் வழங்கப்பட்ட கடைசி முகவரிக்கு தபால் மூலமாகவும், நிறுவனத்தின் விஷயத்தில் அதன் பதிவு செய்யப்பட்ட அலுவலகத்திற்கும் அனுப்பலாம். கூடுதலாக, மொபைல் வங்கியின் அனைத்து பயனர்களுக்கும் பொருந்தக்கூடிய பொதுவான இயல்புடைய அறிவிப்புகளையும் வங்கி அதன் இணையதளத்தில் வெளியிடலாம். அத்தகைய அறிவிப்புகள் எனக்கு தனிப்பட்ட முறையில் வழங்கப்பட்ட நோட்டீஸைப் போலவே இருக்கும்.

17. குறிப்பிட்ட தொகையை பணமாக செலுத்துதல்.

- 1948ன். ஒவ்வொரு நபரும், இருப்பது, –

- வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், 1949 பொருந்தும் ஒரு வங்கி நிறுவனம் (அந்தச் சட்டத்தின் பிரிவு 51 இல் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு வங்கி அல்லது வங்கி நிறுவனம் உட்பட).
- வங்கித் தொழிலை மேற்கொள்வதில் ஈடுபட்டுள்ள ஒரு கூட்டுறவுச் சங்கம், அல்லது
- ஒரு அஞ்சல் அலுவலகம், எந்தவொரு தொகையையும், அல்லது, நேர்வுக்கேற்ப, மொத்தத் தொகைகளை, முந்தைய ஆண்டில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல், ரொக்கமாக, பெறுநரால் பராமரிக்கப்படும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கணக்குகளிலிருந்து எந்தவொரு நபருக்கும் (இங்கு பெறுநர் என்று குறிப்பிடப்படுகிறது) அத்தகைய தொகையை செலுத்தும் நேரத்தில், இரண்டு சதவீதத்திற்கு சமமான தொகையைக் கழிக்கிறது. ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருமான வரியாக:

வரம்புரையாக இந்த உட்பிரிவில் அடங்கியுள்ள எதுவும் பின்வருவனவற்றிற்குச் செய்யப்பட்ட எந்தவொரு பணமளிப்புக்கும் பொருந்தாது, –

- அரசு.
- வங்கி அல்லது அஞ்சல் அலுவலக வியாபாரத்தை மேற்கொள்வதில் ஈடுபட்டுள்ள எந்தவொரு வங்கி நிறுவனம் அல்லது கூட்டுறவு சங்கம்.
- இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், 1934 இன் கீழ் இந்திய ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, வங்கி வணிகத்தை மேற்கொள்வதில் ஈடுபட்டுள்ள ஒரு வங்கி நிறுவனம் அல்லது கூட்டுறவு சங்கத்தின் எந்தவொரு வணிக நிருபர்.
- பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு அமைப்புகள் சட்டம், 2007 இன் கீழ் இந்திய ரிசர்வ் வங்கி வழங்கிய அங்கீகாரத்தின்படி, வங்கி வணிகத்தை மேற்கொள்வதில் ஈடுபட்டுள்ள ஒரு வங்கி நிறுவனம் அல்லது கூட்டுறவு சங்கத்தின் எந்தவொரு வெள்ளை லேபிள் தானியங்கி டெல்லர் இயந்திர ஆபரேட்டர்.
- இந்திய ரிசர்வ் வங்கியுடன் கலந்தாலோசித்து மத்திய அரசு, அதிகாரப்பூர்வ அரசிதழில் அறிவிக்கை செய்வதன் மூலம் குறிப்பிடும் அத்தகைய பிற நபர் அல்லது நபர்களின் வகுப்பு.